

# சுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடிப்படைக் கொள்கை

அரபுமொழி

அல்-மனார் நகரம்மத் கிப்பனு ணாலிஹ் அல் உகைமீன்

The Cooperative Office For Call & Guidance to Communities at Naseem Area  
Riyadh - Al-Manar Area - Front of O.P.D. of Al-Yamamah Hospital  
Tel. 2328226 - 2350194 - Fax : 2301465  
P.O. Box 51584 Riyadh 11553



TAMIL

43

சுன்னத் வல் ஜமாஅத்தினரின்  
அடிப்படைக் கொள்கை

அரபுநூலம்

அஷ்ஷெய்ஹ் முஹம்மத் கிப்னு ஸாலிஹ் அல் உஸைமின்

தமிழ்நூலம்

முஹம்மத் ஷரீஃப் முஹம்மத் ரஷீத்

தில்லாஹிய அஹ்வல்கள் அமைச்சு

நியாத் சஷி அரேபியா



## முன்னுரை :

சர்வ புகழும் ஒரே இறைவனான அல்லாஹ்வுக்கே! இறுதி நபியான முஹம்மது ﷺ அவர்கள் மீதும், அவரது குடும்பத்தார் மீதும், அவர்களது தோழர்கள் மீதும், சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக.

கண்ணியாபிக்கப் போரறிஞரும், சகோதரருமான அஷ்ஷெய்க், முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் அவர்கள் எழுதிய சுருக்கமானதும், பெறுமதி மிக்கதுமான கொள்கை சம்பந்தப்பட்ட இச்சிறிய நூலை கேட்டறிந்தேன். அல்லாஹ்வை எகத்துவப் படுத்தாதல், இன்னும் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய விடயம், மேலும், மலக்குமர்கள், வேதநூல்கள், தூதர்கள், மறுமை மற்றும் கத்ர் எனும் இறைவிதியின் நன்மை தீமை ஆகியவற்றைக் கொண்டு விசுவாசிப்பது பற்றிய விடயங்களில் சுன்னத் வல் ஜமாஅத்தினரது கொள்கையை, பரந்த கண்ணோட்டத்தில் விவரிப்பதை அறிந்தேன். மேலும், அவர்கள் அதனை ஒன்று திரட்டுவதில் மிகவும் திரண்படச் செய்துள்ளார். அவ்வாறே மேற் சொன்ன சமூகின் அம்சங்களை விசுவாசம் கொள்வது சம்பந்தமாக எந்த ஒரு முஸ்லிமுக்கும், கற்கும் மாணவருக்கும் தேவையான எல்லா விடயங்களையும் அவர்கள் அதில் கூறியுள்ளார்கள். மேலும், எனைய, அகீதா நூல்களில் காண முடியாத, அகீதாவுடன் நெருங்கிய தொர்புள்ள பல பிரயோஜனமான விடயங்களையும் அவர் மேலதிகமாக இணைத்துக்குக் கூறியுள்ளார்கள்.

எனவே, அவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி பகர்வானாக, மேலும் அவர்களின் கல்வியை விருத்தி செய்து, அவர்களுக்கு மென்மேலும் நேர்வழி காட்டுவானாக. மேலும், அவர்களின் கிந்நூல் ழுலுமும், அவர்களது ஏனைய நாற்கள் ழுலுமும் பலனளிப்பானாக. மேலும், எம்மையும், அவர்களையும், நேர்வழி பெற்றவர்களாகவும், விழிப்புடன் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றவர்களாகவும் ஆக்கிவைப்பானாகவும், நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்கின்றவனாகவும் மிகவும் (படைப்பினங்களிடையே) சமீபமான வனாகவும் கிருக்கின்றான்.

மேற்சொன்னவற்றை மொழிந்தவர் அல்லாஹ்விடம் தேவையுடையவரான அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்களாவார். அவர்களை அல்லாஹ் மன்னித்தருள்வானாக, மேலும் எங்கள் நபிகள் ழுஹம்மத் (ﷺ) அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள், குடும்பத்தார்கள் மீதும், அல்லாஹ் அருளுந், கருணையும் புரிவானாக.

தலைவர்,  
ஆராய்ச்சி அழைப்பு,  
மார்க்கத்தீர்ப்பு வறிகாட்டல் துறை கிலாகா.

### குறிப்பு

கிப்புத்தகத்தில் பிழைகள் அல்லது சந்தேகங்கள், மற்றும் விளக்கங்கள் தேவைப்படின கீழ் காணும் விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும்.

'Thwheed Mosque'  
Ulahituwela  
Malwana  
Sri Lanka



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனானாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பிக்கிறேன்)

சர்வ புகழும், உலகத்தாரின் கிரட்சகனான அல்லாஹ்வுக்கே. மேலும் (அவனைப்) பயந்து கொண்டவர்களுக்கு (நல்ல) முடிவு உண்டு. மேலும் அநியாயக்காரர்களுக்கே தவிர (அல்லாஹ்வின்) பகைமை (வேறையாருக்கும்) இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, அவன் தனித்தவன் அவனுக்கு ஈடு கிடையாது. அவன் உண்மையான, தெளிவான ஆட்சியாளன் என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மத் நபி ﷺ அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனின் திருத்தாதரும், நபிமார்களுள் கிறித்தியானவரும், பயபக்திவான்களின் தலைவருமாவார்கள், என்றும் சாட்சி கூறுகின்றேன். அல்லாஹ் தஆலா நபி அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள், குடும்பத்தினர்கள் மீதும், அவர்களை மறுமை நாள்வரை நல்லொழுறையில் பின்பற்றியவர்கள் மீதும் அல்லாஹ் அருளும், கருணையும் புரிவானாக.

மேலும் அல்லாஹ் தஆலா தன் தூதர் முஹம்மத் ﷺ அவர்களை நேர்வுறியைக் கொண்டும், உலகத்தாரின் அருட் கொடையான சத்திய மார்க்கத்தைக் கொண்டும், நல்லமல்கள் பரிகின்றவர்களுக்கு, முன்மாதிரி யானவர்களாகவும், எல்லா அடியார்களுக்கும் எடுத்துக் காட்டாகவும் அனுப்பிவைத்தான்.

எனவே, ரசூல் ﷺ அவர்கள் தனக்கு கிறக்கி வைக்கப்பட்ட அல் குர்ஆன் மூலமாகவும் ஞான அருள் மூலமாகவும், அடியார்களின் நலன்களையும், அவர்களின் உலக, மறுமை நிலைமைகள் சீராவதற்குரிய அடிப்படை அம்சங்களான சரியான அகீதா கொள்கை, நேர்மையான அமல்கள்,

செயல்கள், உயரிய குணங்கள், நலனொருக்கங்கள் ஆகியவற்றை விளக்கினார்கள். இதனால், அவர்கள் தன் சமுதாயத்தை வெண்ணிறமான (தெட்டத் தெளிவான) பாதையில் விட்டுச் சென்றார்கள். அதன் கிரவுன் பாக் போன்றது. அந்நின்று போகின்றவனைத் தவிர (யாருமே) அதனை விட்டுத் தவறி விட்டார்.

(அவர்கள்) காடிய அந்தப் பாதையில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் செவிமடுத்த சமுதாயத்தினர் வந்திருந்தார்கள். அவர்கள் தான், ஸஹாபாக்கள், தாபீசீன்கள் (ஸஹாபாக்களுக்கு அடுத்து வந்து பின் பற்றியவர்கள்) அவர்களை நல்ல முறையில் பின் பற்றியவர்கள் ஆகியோர்களுள் நல்ல படைப்பினர்களாக உள்ளனர். எனவே, அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்று, அவனின் (தூதர் மூலமாக அருளிய) சுன்னத்தைக் கடைபிடித்து, கொள்கை, குணம், ஒழுக்கம் ஆகிய அம்சங்களில், மார்க்கத்தை மிகவும் கண்டிப்பாகப் பாதுகாத்துக் கொண்டார்கள். எனவே, அவர்கள் தான் உண்மையில் எந்நென்றும் நிலையாகு கொண்ட கூட்டத்தினராக திகழ்ந்தார்கள். அவர்களை யார் தாழ்த்திய போதிலும், அல்லது அவர்களுக்கு யார் தான் மாறு செய்த போதிலும், அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்கள் அதிலேயே நிலைத்திருந்தார்கள்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், நாமும் அவர்களின் அடிக்கவடுகளில் சென்று கொண்டிருக்கின்றோம். குர்ஆன், சுன்னாவைப் பற்றிப் பிடித்த அவர்களின் வாழ்க்கையைப் பின் தொர்கின்றோம். அல்லாஹ்வின் அருளை நினைவு கூறும் வண்ணமும், ஒவ்வொரு முடிவிலும் கிருக்கவேண்டிய கட்டாய நிலைமையை விவரித்துக் கூறுவதற்காகவுமே நாங்கள் இதனைக் கூறுகின்றோம்.

எங்களையும், எங்களைச் சார்ந்த முஸ்லிம் சகோதரர்களையும், இம்மையிலும், மாறுமையிலும் அல்லாஹ் நிலையான சொல்லால் நிலைத்து விடும் படி அவனை வேண்டிக் கொள்வோமாக. மேலும் அல்லாஹ் தன்னிடமிருந்து நமக்கு அருள்பாளிப்பானாக. நிச்சயமாக அவன் அருளாளனாக உள்ளான்.

கூந்த விடும் அதி முக்கியம் வாய்ந்தது என்பதனாலும், கிவ்விடயத்தில் அநேக படைப்பினர்கள் கிவ் பிளவற்றிருப்பதாலும், எமது கொள்கையான - சுன்னத் வல் ஜமா அத்தினருடைய அகீதாவை சுருக்கமான வடிவில் எழுத விரும்புகிறேன். அந்தக் கொள்கைதான் அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் மலக்குமார்கள், அவனது வேதங்கள், அவனது

தூதர்கள், மறுமை நாள், கிறிஸ்தி, அதன் நன்மை, தீமை ஆகியவற்றைக் கொண்டும் விசுவாசம் கொள்வதாகும்.

இதனை (கிரேக்கத்தை) தூய மனதான செயல்பாட்டாக ஆக்கி, அல்லாஹ்வின் திருமொருத்தத்தைத் தருவிக்கக் கூடியதாகவும், அது மேலும் அல்லாஹ்வின் அடியார்களுக்கு பலன் அளிக்கக் கூடியதாகவும் ஆக்கியிருப்பாறு அவையே கோ்கிறேன்.

### எமது (அகீதா) அடிப்படைக் கொள்கை

எமது கொள்கை:-

அல்லாஹ்வைக் கொண்டும், அவனுடைய மலக்குகள், அவனுடைய வேதங்கள், அவனுடைய தூதர்கள், மறுமை நாள், கிறிஸ்தியில் உள்ள நன்மை தீமை ஆகியவற்றைக் கொண்டும் விசுவாசம் கொள்வதாகும்.

எனவே, நாம் அல்லாஹ்வின் பராமரிப்புத் தன்மையைக் கொண்டு சமூகம் கொள்ள வேண்டும். அவ்வாறு சமூகம் கொள்வது எப்படியெனில், அல்லாஹ் தான் கிறிஸ்துவன், படைப்பாளன், ஆர்ச்சியாளன், எல்லாப் படைப்பினங்களையும் அவதானித்துக் கொண்டிருப்பவன் என்று விசுவாசிப்பதாகும்.

மேலும், நாம் அல்லாஹ்வின் தெய்வீகத் தன்மையைக் கொண்டும் விசுவாசிப்பது அவசியம். அது எவ்வாறென்றால் அவனை உண்மையான கிறிஸ்துவன் அவனன்றி வணங்கப்படக் கூடிய அனைத்தும் மொய்யானவை என்று விசுவாசிப்பதாகும்.

அவ்வாறே நாம் அல்லாஹ்வின் திருமொருமைக் கொண்டும், அவனின் பண்புகளைக் கொண்டும் விசுவாசம் கொள்ளவும் கடமைப் பட்டுள்ளோம். அதாவது, அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்களும், மேலான பூரணமான பண்புகளும் கிருக்கின்றன என்றும் விசுவாசிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தனித்துவத்தைப் பற்றிய விசுவாசம்:

மேலும் அவன் மேற்சொன்னவற்றில் தனித்தவன் என்று விசுவாசிப்பதும் அவசியம். அதாவது, அவனுடைய பராமரிப்புத் திறன், தெய்வீகம், அவனது செயல்கள், குணங்கள் ஆகியவற்றில் அவனுக்கு ஈடு கிணை கிடையாது என்று விசுவாசிப்போமாக. அல்லாஹ் கீது பற்றி பின்வருமாறு கூறுகின்றான்.

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவை கிரண்டுக்குரியதே உள்வாற்றிற்கும் கிறைவனாக கிருக்கின்றான். ஆகையினால் அவன் (ஒருவ)னையே வணங்குவீராக மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் கிருப்பீராக (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?

(in)jāh) 19 : 65

அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய வேறு) நாயன் கில்லை; (அவன்) ஜீவனுள்ளவன்; (என்றென்றும்) நிலைத்தருப்பவன். அவனை சிறு தாயிலும், உறக்கமும் மீடக்காது. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் பரிந்து பேசுவர் யார்? அவர்களுக்கு முன்னால் கிருப்பவற்றையும், பின்னால் கிருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; அவனுடைய நாட்டமின்றி அவனுக்கு தெரிந்தவற்றிலிருந்து யாதொன்றையும் முற்றிலும் (மற்றெவரும்) அறிந்து கொள்ளாட்டார்கள். அவனுடைய "குர்ஸிய்யு" (அவனுடைய அரசாட்சி) வானங்களிலும், பூமியிலும் விசாலமாக (பரவி) கிருக்கின்றது. அவ்விரண்டையும் காட்டாது அவனுக்கு சிரமத்தை உண்டாக்காது. மேலும் அவன், மிக்க உயர்ந்தவன்.

(அல்கரா) 2 : 255

அவன் (தான்) அல்லாஹ்; அவன் எத்தகையவனென்றில் அவனைத் தவிர (வணக்கத்துக்குரிய வேறு) நாயன் கில்லை; (அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிகிறவன்; அவனே அளவற்ற அருளாளன்; மிக்க கிருபையுடையவன்.

அவன் (தான்) அல்லாஹ்; அவன் எத்தகையவனென்றால் அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் கில்லை; (அவன்தான்) உண்மையான பேரரசன்; பரிசுத்தமானவன்; சாந்தி அளிப்பவன்; அடியாளிப்பவன்; கண்காணிப்பவன்; (யாரையும்) நிகைத்தவன்; அகக்கி ஆளுபவன்;

பெருமைக்குரியவன் அவர்கள் கிணைவைப்பவற்றை விடும் அல்லாஹ்  
நிகழ்ப்பரிசுத்தமானவன்.

அவன் (தான்) அல்லாஹ்; படைப்பவன்; (அவனே படைப்புகளை ஒழுங்கு  
படுத்தி) உண்பாக்குவான்; (அவனே படைப்பினங்களின்) உருவத்தை  
அமைப்பவன்; அவனுக்கு அழகான பெயர்களிருக்கின்றன; வானங்களிலும்,  
பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனையே துதிசெய்கின்றன; அவனே  
(யாவரையும்) நிகழ்த்தோன்; தீர்க்கமான அறிவுடையோன்.

(அல்ஹாஷ்ரூ) 59 : 22,24

அவனுக்கே வானங்கள், பூமியினது ஆட்சியுரியது என்றும் விசுவாசிப்போமாக.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும்; அவன்  
நாடியவற்றை அவன் படைக்கிறவன்; (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு  
பெண் மக்களை மட்டும் கொடுக்கின்றான்; அவன் நாடியவர்களுக்கு ஆண்  
மக்களை மட்டும் கொடுக்கின்றான்.

அல்லது, ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்தே கொடுக்கின்றான்;  
அன்றியும், அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி விடுகின்றான்;  
நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; (தான் விருப்பியதைச்  
செய்ய) நிக்க ஆற்றலுடையவன்.

(அஷ்ஷூரா) 42 : 49,50

மேலும் அவனைப் போல எதுவும் ஒப்பானது கில்லையென விசுவாசிப்போம்.

அவனைப் போன்று எப்பொருளும் கில்லை; அவனே (யாவற்றையும்)  
செவியேற்கிறவன்; பார்க்கிறவன்.

வானங்கள் மற்றும் பூமியின் (களஞ்சியங்களின்) சானிகள் அவனுக்கே  
உரியதாகும். அவன் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகின்றான்; (அவன்  
விருப்பியவர்களுக்கு சுருக்கி) அளவோடு கொடுக்கிறான்; நிச்சயமாக அவன்,  
ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிக்கின்றவன்.

(அஷ்ஷூரா) 42 : 11,12

மேலும் நாம் விசுவாசிக்க வேண்டிய விடயங்களில் பலதை அல்குர்ஆன் பின்வருமாறு விபரிக்கிறது.

பூமியிலுள்ள எந்த ஊர்வனவும் அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (சொறுப்பாக) கிருந்தே தவிர கில்லை. அவை தங்குமி தகையார், அவை ஓர் அணக்கப் படி) (சேகுமி தகையார் அவன் (நன்கு) அறிகிறவன்; (கிவை) யாவும் (வள்ளலில் மஹ். பூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவு செய்யப் பட்ட) கிருக்கின்றன.

(ஹூத்) 11 : 6

கின்னும், அவனிமே மறைவானவற்றின் பானிகள் கிருக்கின்றன; அவற்றிலுள்ளவற்றை அவனையன்றி வேறெவரும் அறியார்; மேலும், கரையிலும், கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான்; அவன் அறியாமல் யாதோர் கிலையும் உதிர்வதில்லை; பூமியின் (ஆழத்தில்) அர்ந்த கிருள்களில் (புதைந்து கிடக்கும் விந்தார், பசுவாயானதார், உலர்ந்ததார் (அவனாடைய) தெளிவான (பதிவு) புத்தகத்தில் கில்லாமலில்லை.

(அல் அன்ஆம்) 6 : 59

நிச்சயமாக அல்லாஹ் அவனிம்தான் மறுமை நான் பற்றிய அறிவு, கிருக்கிறது; அவனே மறையையும் கிருக்கி வைக்கிறான்; அவனே கற்புங்களில் உள்ளவைகளையும் அறிகிறான்; எந்த ஆத்மாவும், நாளை அது எதைச் சம்பாதிக்கும் என அறியாது; மேலும், எந்த ஆத்மாவும் எந்த பூமியில் தனக்கு மரணம் சம்பாதிக்கும் என்பதையும் அறியாது; நிச்சயமாக அல்லாஹ் (அவனே) நன்கறிகிறவன்; (செய்திகளை) நன்குணர்வான்.

(ஞாபாஸ்) 31 : 34

மேலும் அல்லாஹ் தஆலா தான் நாடியதை, நாடிய டோது நாடியவாறு கதைப்பான் என்றும், விசுவாசிக்க வேண்டும்.

கின்னும், அல்லாஹ் குளாவான் உறுதியாக பேசியிருக்கிறான்.

(அன்னிஸா) 4 : 164

கின்னாம் தூர்(ளிளாய்) மலையின் வலம்பக்கத்திலிருந்து அவரை நாம் அழைத்தோம்; கிரகசியம் பேசுகிறவராக அவரை நாம் (நமக்கு) நெருக்கமானவர்களாய் வைத்தோம்.

(மய்யம்) 19 : 52

என் கிரகசியம் வாய்க்கியவர்களுக்கு (-அதை எழுதுவதற்கு) கால் (நீர்) யாவும் மையாக கிருந்தாலும் என் கிரகசியம் வாய்க்கியவர்கள் (எழுதி) முடிவதற்கு முன்னதாகவே, கால் (நீர்) முடிந்து செலவாகி விடும்.

(அல் கஃபர்) 18:109

மேலும் நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் (யாவும்) எழுது கோள்களாகவும், கடல் (நீர்) யாவும் மையாக கிருந்து அ(து தீர்ந்த)தற்கு பின்னர் எழு கால்கள் அதனால் (மையாக) சேர்ந்து (கோள்) அவற்றால் (எழுதிக்க) கொண்டிருந்தாலும் அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதிக்க) தீராக: நிச்சயமாக அல்லாஹ் (யாவையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்.

(அக்ரான்) 31:27

மேலும் அல்லாஹ்வின் பேச்சுக்கள் யாவும் பரிபூரணமாக நிகழ்ச்சிகளை உண்மையாக எடுத்துரைப்பனவாகவும், சட்டங்களில் நேர்மையானவை என்றும், அழகான வாக்கியத்திற்கு உடையன என்றும் மிகவாசிப்பதும் எழுது காமையே.

அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறியுள்ளான்.

மேலும், (நபியே) உம்கிரகசியம் வார்த்தைகள் (அவன் கூற்றுக்களில்) உண்மையானவை (அவன் செயல்களில்) நீக்கத்தாலும் பூர்த்தியாகிவிட்டன.

(அல்அன்ஆம்) 6 : 115

கின்னாம், வார்த்தையால் (அதை அறிவிப்பதில்) அல்லாஹ்வை மிக உண்மையானவன் யார்?

(அன்னிஸா) 4 : 87

மேலும் அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு, உண்மையாகவே அல்லாஹ் குர்ஆனைக் கொண்டு பேசினான். மேலும் அதனை அவன் ஜிபரீலுக்குக்

கொடுத்தான். ஜிப்ரீல் (அலை) அவர்களோ அந்தக் குர்ஆனை முறம்பந்த  
 ஆகி அவர்களின் கித்யத்தில் கிறக்கி வைத்தார்கள் என்பது பற்றியும் நாம்  
 விசுவாசிக்க வேண்டும்.

உண்பாயைக் கொண்டு கிதனை உம்திராசுகனி மிகுந்து 'குறூல் குத்ன்'  
 (எனும் ஜிப்ரீல்) கிறக்கி வைத்தார் என்று (நுரியே) நீர் கூறுவீராக !

(அன்னஹ்ல்) 16 : 102

மேலும் (நுரியே!) நிச்சயமாக (குர்ஆனாகிய) கித அகிலத்தாரின்  
 கிரட்சகனால் கிறக்கிவைக்கப்பட்டதாகும்.

(அல்லாஹ்வின் கட்டளைப்படி) குறூல் அமீன் (எனும் ஜிப்ரீல்) கிதனைக்  
 கொண்டு கிறங்கினார்-

அச்சுறுட்டி எச்சரிக்கை செய்பவர்களில் (ஒருவராக) நீர் ஆவதற்காக உம்து  
 கித்யத்தின் மீது தெளிவான அராபி மொறியில் (உருத்வல் குறைவின்றி கிதை  
 கிறக்கினான்)

(அஷ்ஷுஅரா) 26 : 192-195

மேலும் அல்லாஹுதஆலா தன் பண்புகளிலும், தனித் தன்மையாலும்  
 அவனின் படைப்புக்களை விட மேலானவனாக உள்ளான், என்றும் நாம்  
 விசுவாசிக்க வேண்டும்.

மேலும் அவன் மிக்க உயர்ந்தவன், மகத்துவமிக்கவன்.

(அல்பகரா) 2 : 255

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்.

மேலும், அவனே தன் அடியார்களை மேலிருந்து (அவர்களை) அக்கி  
 ஆள்பவன்; அன்றியும் தீர்க்கமான அறிவுடையவன்; (யாவையும்) நன்கு  
 உணர்பவன்.

(அல்அன்ஆம்) 6 : 18

மேலும் அவனே அனைத்தையும் படைத்தான் என்றும் விசுவாசிக்க வேண்டும்.

அவன் எத்தகையவனென்றால், வானங்களை மற்றும், பூமியை ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே அவன் அர்ஷின் மீது உயர்ந்து (நிலை பெற்று) விட்டான். (சிவவகளைப் பற்றிய) சகல காரியங்களையும் அவனே (திட்டிட்டு) நிர்வகிக்கின்றான்.

(யூனூஸ்) 10 : 3

அர்ஷில் அவன் அமைந்து விட்டான் என்பது, அதில் அவன் உயர்ந்து விட்டான். அவனது கண்ணியத்துக்கும், மகத்துவத்துக்கும் பொருத்தமான முறையிலும் அவன் அர்ஷில் விசேஷமான ஒரு முறையிலும் அமர்ந்துள்ளான். அது எவ்வாறு என்பதை அவனைத் தவிர யாருமே அறிய மாட்டார்.

மேலும் அல்லாஹ் தஆலா அர்ஷில் கிருந்தவாறே தன் படைப்புக் கருவன் அணிந்தான் கிருக்கின்றான். அவன் அவர்களின் நிலைமைகளை நன்கு அறிவது, மேலும் அவர்கள் சொல்கின்ற வற்றைக் கேட்டுக் கொண்டும், அவர்கள் செய்கின்றவற்றைப் பார்த்துக் கொண்டும் அவர்களின் விடயங்களைப் பராமரித்துக் கொண்டும் கிருக்கின்றான். மேலும் ஏழைகளுக்கு உணவளிக்கின்றான், மனம் உடைந்தவர்களை பொறுத்து விடுகிறான். அவன் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குகிறான். மேலும், அவன் நாடியவரிடம் கிருந்து ஆட்சியை கைப்பாற்றுகிறான். மேலும் தான் நாடியவர்களை நேன்மைப் படுத்துகிறான். தான் நாடியவர்களைத் தாழ்வுச் செய்கிறான். நன்மை யாவும் அவன் கைவசமே கிருக்கின்றன. யாவற்றின் மீதும் அவன் நிகழும் சக்தி கொண்ட வளாக கிருக்கின்றான் என்றும் நாம் விசுவாசம் கொள்வது கட்டாயம் ஆகும். எவன் மேற்சொன்ன விடயங்களை உடையவளாக கிருக்கின்றானோ, அவன் தன் அர்ஷில் அவர்களுக்கு மேலே கிருந்தாலும் கூட உண்மையில் அவனின் அறிவும் கண்காணிப்பும் பார்வையும் தன் படைப்புகளுடன் தான் கிருக்கிறது.

கிறாவன் தனது சிருஷ்டிகளோடு கலக்காமலே அர்ஷில் கிருந்தவாறே படைப்புகளை அவதானிக்கிறான் என்பது பற்றிய விசுவாசம்.

அவனைப் போன்று ஒப்பான எப்பொருளும் கில்லை; அவனே (யாவற்றையும்) செய்கிறவன்; பார்க்கிறவன்.

(அஷ்ஷூரா) 42 : 11

ஜஹமிய்யாக்களைச் சார்ந்த ஹீலாலியாக்கள் (படைத்தவன் படைக்கப்பட்டவற்றில் புகுந்து விட்டான்) என்று நம்பக் கூடிய கூட்டத்தினரைப் போன்றும் அவர்களைப் போன்ற ஏனையவர்கள் அல்லாஹ் உலகத்தில் தன் படைப்புகளுடன் கிரண்டரக் கலந்து இருக்கிறான் என்று கூறுவதைப் போன்றும், நாம் கூறக் கூடாது. அவ்வாறே கூறுகின்றவர்களை நாம் வழிகோடிகள் அல்லது காமிர்கள் என்று கூறுகின்றோம். ஏனெனில் அவ்வாறு கூறுவது அல்லாஹ்வுக்கு பொருந்தாத குறையான, ஒரு வர்ணனையால் அவனை வர்ணிப்பதாக இருக்கின்றது.

மேலும், அல்லாஹ் கீழ்வானத்திற்கு கிறங்குவது பற்றி ரஸூல் ﷺ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருள்ள பின்வரும் மணிமொழியைக் கொண்டும் நாம் விசுவாசிக்கின்றோம். அதாவது நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள், அல்லாஹ் த-ஆலா ஒவ்வொரு கிரவும் கீழ்வானத்திற்கு கிரவில் மூன்றாம் பகுதியில் கிறங்கி (மக்களுக்கு) கூறுவான், "யார் என்னிடம் பிரார்த்திக்கிறாரோ நான் அவருக்கு (அதனை) அங்கீகரிப்பேன். என்னிடம் யார் கோ்கிறாரோ அவருக்கு நான் கொடுப்பேன். யார் என்னிடம் பாவமன்னியுக் கோருகின்றாரோ நான் அவருக்கு மன்னிப்பேன்".

கிறுதி தீர்ப்பு நாளில் கிறைவனின் வருகை பற்றிய விசுவாசம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்குவதற்காக வருவான் என்றும் விசுவாசிக்கிறோம். ஏனெனில், பின்வரும் அருள் மொழியில் அல்லாஹ் கூறுகின்றான்.

"நியாம் அவ்வாறன்று, பூமி கிரியாக கிரிக்கப்படும் பொழுதும், 9 ம் கிறைவனுடன், மலக்குவரும் அணி அணியாக வரும் பொழுதும், அன்றைய தினம் நரகம் கொண்டு வரப்படும் பொழுதும், மனிதன் அன்றைய தினம் (தான்) ஞாபகத்தில் எடுப்பான். அவனுக்கு எவ்வாறு ஞாபகம் வரப் போகின்றது".

(அல்-பாஜர்) 89 : 21 - 23

கிறைவன் நாட்டம் பற்றிய விசுவாசம் மேலும் அல்லாஹ் த-ஆலா, தான் நினைத்ததை செய்வான் என்றும் விசுவாசிப்போமாக. அல்லாஹ் கூறுகின்றான்

நிச்சயமாக உமதிரட்சிகள், தான் நாடியதைத் தடையின்றிச் செய்து முடிப்பவன்.

(ஹூது) 11 : 107

மேலும் அவனது நாட்டம், திருவகையும். அவையாவன

1. **كونية** "கவ்னியா", (நன நெறக்கூடியது) என்ற கருத்தில் உள்ளது அவன் நாடுவது தீதன் மூலம் நடைபெறும். ஆனால் தீந்நாட்டம் அவனுக்கு விருப்பமானதாக திருக்க வேண்டும், என்பது அவசியமில்லை. தீதுதான் மஷீஆ நாட்டம் எனும் கருத்தைக் கொண்டதாகும்.

அல்லாஹ் கூறுகிறான்,

மேலும், அல்லாஹ் நாடினால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் நாடியதைச் செய்கிறான்.

(அல்பகரா) 2 : 253

மேலும் கூறியுள்ளான்,

நான் உங்களுக்கு நல்லாதேசம் செய்ய நாடினாலும், அல்லாஹ் உங்களை வழிகேட்டிலேயே விட்டு விட வேண்டுமென்று அவன் நாடியிருந்தால், என்னுடைய நல்லாதேசம் உங்களுக்கு யாதொரு பயனையும் அளிக்காது; அவன்தான் உங்களுடைய தீராட்சிகள்.

(ஹூது) 11 : 34

2. **شرعية** ஷரீய்யா என்ற வகை, தீதன் கொடுள் நாடியது நக்க வேண்டும் என்பது தீந்த விடயத்தில் அவசியமாக திருக்காது. ஆனால் அல்லாஹ் நாடுவது அவனுக்கு விருப்பமானதாகவே திருக்கும்.

அல்லாஹ் கூறியுள்ளான்.

மேலும், அல்லாஹ் உங்களது தவறுகளை (பாவமன்னிப்பை) நாடுகிறான்:

(அன்னிஸா) 4 : 27

கிவ்வாறான அவனது கௌனி, ஷரகிய்யத்தான நாட்டம் அல்லாஹ்வின் ஞானத்தை தொடர்ந்ததாகவே கிருக்கும். எனவே, பிரபஞ்சத்தில் நன நெறக் கூடிய ஒன்றை தீர்மானித்தலும், அல்லது அல்லாஹ்வின் படைப்புகள் அவனுக்கு, மாரக்க ரீதியாக வணங்குவதும், அவற்றை நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும், அல்லது அது எடுத்து படுத்திக்கு அப்பாற் பட்டதாயினும் அவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் (ஐக்கிய) ஞானத்திற்குப் பட்டதாகும். கிருமற்ற அல்லாஹ் கீழ் கண்ட வாறு கூறுகிறான்.

தீர்ப்பளிப்போர்களிலெல்லாம் அல்லாஹ் மிக்க மேலாகத் தீர்ப்பளிப்போனாக கில்லையா?

(அத்தீன்) 95 : 8

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

உறுதியாக நம்பிக்கை கொண்ட சமூகத்தாருக்குத் தீர்ப்பளிப்பதில் அல்லாஹ்வை விடும் மிக்க அழகானவர் யார்?

(அல்நாஹிதா) 5 : 50

மேலும் அல்லாஹ் தன் நேசர்களை விடும்புகிறான் என்றும் அவர்களுடன் அவனை விடும்புகிறார்கள் என்றும் கிகவாசிக்கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்,

(நபியே ! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: " நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக கிருந்தால், என்னை நீங்கள் மீண்டற்றங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்;

(அலகிஹ்ரான்) 3 : 31

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,

வேறு சமூகத்தாரை அல்லாஹ் கொண்டிரு வருவான்; அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களுடன் அவனை நேசிப்பார்கள்;

(அல்நாஹிதா) 5 : 54

மேலும் கூறுகின்றான்,

மேலும், (கிவ்வாறு துன்பங்களைச் சகித்துக் கொள்ளும்) பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அலகிஹ்ரான்) 3 : 146

(ஆதிதில்) நீங்கள் நீதியாகவும் நடந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக, அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

(அல்ஹஜ்ராத்) 49 : 9

அல்லாஹ்வோ (ஆத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கிறான்.

(அல்நாஹிதா) 5 : 93

அல்லாஹ்வின் விருப்பம் வெறும் புறநிய விசுவாசம்.

அல்லாஹ் தூதர்களுக்கு தான் விதித்த சொற்கள், செயல்கள் விருப்பப்பட்ட கூடியதாகும். அவற்றுக்கு மாற்றமானவை தனக்கு வெறும்பூட்டும் என்றும் நாம் விசுவாசிக் கின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்,

(அவனை) நீங்கள் நிராகரித்து விட்டால், நிச்சயமாக அல்லாஹ், உங்களை விட்டும் தேவையற்றவன்; கின்னூம், தன் அடியார்களில் தில் நிராகரிப்பான். அவன் சொருந்திக் கொள்வதில்லை; மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செயலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியனை வான்.

(அல் ஜூஸ்) 39 : 7

என்னும் (உம்முடன்) அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்களைப் புறப்படுத்து தடுத்தும் விட்டான். "புத்தத்திற்கு வரமுடியாத விடில்) உட்கார்ந்திருப்போருடன் நீங்கனும் உட்கார்ந்து விடுங்கள்" என்று (அவர்களுக்குக்) கூறப்பட்டு விட்டது.

(அத்தகயா) 9 : 46

மேலும் விசுவாசித்து, நல்லன புரிகின்றவர்களைப் புற்றி அல்லாஹ் திருப்தியனை வதாக நாம் நம்பிக்கை கொள்கிறோம்.

அல்லாஹ் கூறுகின்றான்,

அல்லாஹ்வும் அவர்களைப் சொருந்திக் கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் சொருந்திக் கொண்டார்கள். அது, எவர் தன் கிராமகளுக்கு பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும்.

(அல் ஹாமினா) 98 : 8

அல்லாஹ்வின் கோபம் பற்றிய விசுவாசம்: காபிர்கள் மற்றும் கோபத்தை வருவிக்கக் கூடியவர்களிடம் தான் கோபப்படுவதாக நாம் விசுவாசிக்கின்றோம்.

அல்லாஹ் கூறியுள்ளான்,

அன்றியும், அல்லாஹ்வைப் பற்றி கொ்ட எண்ணம் எண்ணுகின்றவர்களான (வேஷதாரிகளாகிய) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், திணைவைக்கின்ற ஆண்களையும்; திணைவைக்கின்ற பெண்களையும் (அல்லாஹ்வாகிய) அவன் வேதனை செய்வான்; வேதனையின் கழற்சி அவர்களின் மீதிருக்கிறது: அல்லாஹ் அவர்கள் மீது கோபமும் கொண்டான்;

(அல்-புறாஹ் 48 : 6 .

எனினும், எவர் நெஞ்சத்தை நிராகரிப்பைக் கொண்டு விரிவடையச் செய்து (அதை ஏற்றுக்) கொண்டாரோ - அவர்கள் மீது அல்லாஹ்வின் மிகுந்ததுள்ள கோபம் உண்டு: அவர்களுக்கு (மறாமையில்) மகத்தான வேதனையுண்டு.

(அந்நஹல்) 16 : 106

மேலும், அல்லாஹ்வின் மூகம் பற்றிய விசுவாசம்: நேலும் அல்லாஹ்வுக்கு (அவனது மகத்துவத்துக்கேற்ப) ஒரு மூகம் திருக்கின்றது. அது பெரும் கண்ணியத்தைக் கொண்டும், மகத்துவத்தைக் கொண்டும் வர்ணிக்கப் படுகின்றது என்றும் நாம் விசுவாசிப்போமாக. தீயாற்றி அல்லாஹ் கீழ்க்கண்டவாறு கூறுகிறான்.

கண்ணியமும், சங்கையும் உடைய உமது திரட்சுகளின் (சங்கையான) மூகம் (மட்டுமே) (அந்நியாது) நிலைத்திருக்கும்.

(அர்ஹமான்) 55 : 27

அல்லாஹ்வின் கரங்கள் பற்றிய விசுவாசம்: நேலும், அல்லாஹ்வுக்கு மிகவும் மகத்துவமும், கண்ணியமுடைய திரு கரங்கள் அவனது மகத்துவத்துக்கேற்ப உண்டெனவும் நாம் விசுவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்,

என்னும், (அல்லாஹ்வாகிய) அவனதுடைய திரு கைகளோ விரிக்கப்பட்டே திருக்கின்றன; அவன் நாடியவாறெல்லாம் செலவு செய்யிறான்;

(அல்காஹி) 5 : 64

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்,

மேலும், (நதியே!) அல்லாஹ்வை அவனதுடைய கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் மதியாளிக்கவில்லை; தின்னும், பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனதுடைய (ஒரு கை) விடியிலும், வானங்கள் (அனைத்தும்) அவனதுடைய வலக்கையிலும் சுருட்டப்பட்டவையாயிருக்கும்; அவன் தூயவன்; தின்னும், அவர்கள் திணைவாய்வற்றை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.

(அல்ஜூர்) 39 : 67

அல்லாஹ்வின் கண்கள் பற்றிய விசுவாசம்: நிஜமாகவே, அல்லாஹ்வுக்கு திரு கண்கள் திருக்கின்றன என்றும் நாம் சமான் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் .

மேலும், "கண்கள் முன்பாகவே, நம்முடைய அறிவிப்பின்மேலே, ஒரு கட்டளை நீர் செய்யுள்;

(ஹூக்) 11 : 37

மேலும் ரஸூல் ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள் "அல்லாஹ்வின் திரை ஒளியாகும். அதனை அவன் நீக்கிவிட்டான் என்றால், அவனது பண்பாட்டில் அவனது பார்வை சென்றன கின்ற அளவு தூரம் உள்ளவைகளை யெல்லாம் எரித்துவிடும்"

நிச்சமாக அல்லாஹ்வுக்கு திரைக் கண்கள் அவனது மகத்துவத்திற்கேற்ப உண்டு, என்பதை குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினர் கோபித்துக் கூறியுள்ளார்கள். மேலும் திணை தஜ்ஜால் பற்றிய ரஸூல் ﷺ அவர்களின் ஹதீஸும் உறுதியாட்டுகின்றது. "தஜ்ஜால் ஒற்றைக்கண் குருணாவான். உங்கள் திரைவன் அவ்வாறு குருணாக தில்லை"

அல்லாஹ் கூறுகின்றான்,

பார்வைகள் அவனை அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான்;  
அவனே (எவரின் பார்வைக்கும் அகட்டிலாத) நாட்டானவன்; நன்கு  
உணர்வான்.

(அன்ஆன்) 6 : 103

மேலும், விசுவாசிகள் மறுமை நாளில் தாம் கிறிஸ்துவனைக் காண்பார்கள் என்பது  
பற்றிய விசுவாசம்:

அல்லாஹ் கூறுகின்றான்,

அந்நாளில் சில(ருடைய) முகங்கள் (சந்தோஷத்தால்) மலர்ச்சியானவையாக  
கூடுக்கும்.

(அவை) தங்கள் கிரீட்சகளை நோக்கிக்கொண்டிருக்கும்.

(அல்கியாஹ) 75 : 22, 23

அல்லாஹ்வின் பூரணமான வர்ணனைக்கு ஒப்பு வேறு ஒன்று கில்லை என்று  
நம்புகிறோம். மேலும் அல்லாஹ்வுக்கு சிறு தாக்கமோ, நித்திரையோ வராதது  
என்று நாம் விசுவாசிக்க கடமைப்பட்டவர்களோம்.

அல்லாஹ் தஆலாவின் பண்புகள் பரிபூரணமானவை என்பதால் அவனுக்கு  
ஒட்டாக எதுவும், யாரும் கில்லையென்றும் நாம் விசுவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்,

அவனையே போன்று என்னொருவரும் கில்லை; அவனே (யாவற்றை)மீ  
செவியேற்கிறவன்; டார்க்கிறவன்.

(அஷ்ஷூரா) 42 : 11

அவனை சிறு தாயிலும், உறக்கமும் மீடக்காது.

(அல்பகரா) 2 : 255

ஏனெனில் அல்லாஹ் நித்திய ஜீவனாகவும், நிதமும் நிலைத்தவனாகவும்  
கூடுக்கின்றான்.

அல்லாஹ் நிகவுர் (நீதி) நேர்மையானவன். எனவே அவன் யாருக்கும் அநீதி கிறைக்க மாட்டான் எனவும், அல்லாஹ் நிதமும் அவதானித்துக் கொண்டும், பூரணமாக அறிந்தவனாகவுள் கிருபாதால் அவன் தன் அடியார்களின் செயல்களை நறந்தவனாக கில்லை என்றும் விசுவாசிப்போமாக.

மேலும் அல்லாஹ் நிகரற்ற அறிவான், பலத்த சக்திவானாகவுள் கிருபாதால் பூநியிலோ வானங்களிலோ உள்ள எதுவுமே அவனை கியலாமாக செய்ய முடியாது.

அல்லாஹ் கூறுகின்றான்,

அவன் யாதொரு சொருளை(ர் பணக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிருவதெல்லாம் "ஆகுக!" எனக் கூறுவதுதான் உடனே அது ஆகிவிடும்.

(பாஎன்) 36 : 82

அல்லாஹ் பூரண சக்தியுடையவன் எனவே, அவனுக்குக் களைப்போ, சலைப்போ ஏற்படப்போவதில்லை என்றும் நாம் விசுவாசிப்போமாக.

அல்லாஹ் கூறியுள்ளான்,

கின்னும், திட்டமாக வானங்களையும், பூநியையும், அவை கிரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் நாம் பணத்தோம்; (அதனால்) எவ்வித களையும் நம்மைத் தீண்டி வில்லை.

(காஃர்) 50 : 38

அல்லாஹ் தனக்கு உண்டெனக் கூறிய, அல்லது அவனது ரஸூல் ஸூ அவர்கள் அல்லாஹ்வுக்கு கிருபாதாகக் கூறிய செயர்களையும், பண்டுகளையும் கொண்டு ஏற்று விசுவாசிப்பது அவசியம் ஆகும். என்றாலும், நாம் எச்சரிக்கப்பட்ட கிரு நெடும் விடயங்களைத் தவிர்த்துக் கொள்வோமாக. அவற்றுள்:

முதலாவது : (அல்லாஹ்வுக்கு) ஒப்புமை கூறுதல், அதாவது, ஒருவர் தன் நாவால் அல்லது உள்ளத்தால் அல்லாஹ்நின் பண்டுகள், பண்டங்களின் பண்டுகளைப் போன்றவை என்று கூறுவதாகும்.

**கிரண்டாவது :** ஒருவர் உள்ளத்தால் அல்லது நாவால் அல்லாஹ்வின் பண்புகள் கிவ்வாறு, கிவ்வாறு என்று அவற்றிற்கு வடிவமைப்புக் கூறுவதாகும்.

எனவே அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினர்களாகிய நாம் உறைய்யதில் சிறந்தவர். அல்லாஹ்வின், அவனது ரஸூலும் அல்லாஹ்வுக்கு கில்லாதவை என்று கூறிய பண்புகளை நானும் அவ்வாறே கில்லையென்று கூறி விசுவாசிக்க வேண்டும். ஏனெனில் கிவ்வாறு மறுப்பதால் பூர்வதீயான குறையற்ற பண்புகளை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.

அவ்வாறே அல்லாஹ்வின் ரஸூலும் விபரிக்காதவற்றை நானும் (ஆராயாமல்) நெளனித்திருப்போமாக. நாம் கிவ்வாறான கொள்கையில் இருப்பது தவிர்க்க முடியாத அவசியக் கமையாக இருக்கின்றது.

ஏனெனில் அல்லாஹ் தனக்கு உண்டு எனக் கூறியவைகள் அல்லது தனக்கு கில்லாதவையென குறிப்பிட்டவைகள் யாவும், அல்லாஹ் தன்னைப் பற்றிய விசயங்களை அறிவித்ததும் அவனே, தன்னைப் பற்றி மிகவும் அறிந்தவனும் உண்மை உரைப்பதில் சிறந்தவனும் அழகிய பேச்சாளனும் அவனே, ஆனால் அடியார்களோ தம் கிறைவனின் (எல்லா விசயங்களையும்) அறிந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அல்லாஹ்வுக்கு உண்டெனக் கூறியவைகளும், அல்லது ரஸூல் ﷺ அவர்கள் கிறைவனுக்கு கில்லாதவைகள் என்றுரைத்தவைகளும் அல்லாஹ்வைப் பற்றிய அறிவிப்புகளேயாகும். ரஸூல் ﷺ அவர்கள்தான் தன் கிறைவனைப் பற்றி ஏனைய மக்களைவிட மிகவும் அறிந்தவராகவும், படைப்புக்களில் சிறந்த பிரசங்கியாகவும், அனைவரை விடவும் உண்மையாளராகவும், நாவன்மை மிக்கவராகவும் இருந்தார்கள்.

அல்லாஹ்வினதும், அவனின் திருத்தூதரினதும் பேச்சில் பூரண ஞானமும், உண்மையும், தெளிவும் உண்டு. எனவே, யாராலும் அதனை மறுக்கவோ அல்லது அதனை ஏற்பதில் நிலை தடுமாறவோ முடியாது.

\*\*\*

## முதலாம் பாகம்

### அல்லாஹ்வைப் பற்றி விசுவாசித்தல்:-

அல்லஹ்விற்கு கிருக்க வேண்டிய அல்லது கிருக்கக் கூடாத பண்புகள் பற்றி நாம் சுருக்கமாகவும் அல்லது விளக்கமாகவும் கூறியதெல்லாம் திருக்குர்ஆன் மற்றும் திருத்தூதரின் வழிமுறையை அடிப்படையாகக் கொண்டும், அவ்விரண்டையும் பின்பற்றிய முன்சென்ற அறிஞர்கள் கிமாம்கள் ஆகியோரின் அடிப்படையிலுமாகும்.

மேலும், அல்குர்ஆன், ஹதீஸ்களில் அல்லாஹ்வின் பண்புகள் பற்றிக் கூறும் வார்த்தைகளை அதன் வெளிக்கருத்துக்களுக்கேற்ப, அல்லாஹ்வின் பொருத்தமான பண்புகளுக்கு அவற்றின் கருத்துடன் வேறுபடாதவாறு நடைமுறைப்படுவதும் அவசியமாகும். மேலும், அல்லாஹ்வின் அருளுரையையும், ரஸூல் ﷺ அவர்களின், வழிமுறையையும் (தம் சொந்த கருத்துக்களுக்கேற்ப) மாற்றி அவற்றால் வழிதவரியோரின் பாதையை விட்டும், அவ்வாறே அல்லாஹ்வும் தூதரும் அறிவித்துக் காட்டித் தந்ததற்கு மாற்றமாக அவற்றை மாற்றி அமைத்து சொந்தக் கருத்துக்களை புகுத்தி விட்டோரின் பாதையை விட்டும் மேலும், அல்லாஹ்வும், தூதரும் கற்றுத் தந்தவற்றில் எல்லை மீறிச் சென்று (அல்லாஹ்வின் பண்புகளுக்கும், பெயர்களுக்கும்) உவமானமும், ஒப்பீடு வகை நெறியும் கூறியோரின் பாதையை விட்டும் விலகிக் கொள்வோமாக.

அல்லாஹ்வின் அல்குர்ஆனிலும், குறாம்மத் நபி ﷺ அவர்களின் வழிமுறையிலும் வந்துள்ளவைகள் யாவும் உண்மையானவை. அவையொன்றுக்கு ஒன்று முரண் அற்றவையென்று நாம் உறுதியாக அறிகின்றோம்.

கிது பற்றி அல்லாஹ் கூறுகின்றான்,

கீழ்க் குர்ஆனை அவர்கள் ஆய்ந்துணர வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக கீது கிருந்தால் கீதில் அனேக முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

(அன்னிஸா) 4 : 82

ஏனெனில், அவ்வாறு அறிவிப்புக்களில் முரண்பாடு ஏற்பட்டால் அது அதன் ஒரு பகுதி பொய்யாபுத்த வறிவகுக்கும். அவ்வாறு ஏற்படுவது அல்லாஹ் வினதும், ரஸூல் ﷺ அவர்களினதும் செய்தியில் ஏற்படவே முடியாத தொன்றாகும்.

யாரேனும், அல்லாஹ்வின் அல்குர்ஆனில் அல்லது ரஸூல் ﷺ அவர்களின் வழிமுறையில் அல்லது அவையிரண்டுக்குமிடையில் முரண்பாடு கிருந்தாகு வாதிட்டால், அது அவரின் தீய நோக்கத்தையும், உளவுழிகேட்டையும் எடுத்திக் காட்டுவதாக கிருக்கும். எனவே, அவர் அல்லாஹ்வின் பாவமன்னிப்புக் கோருவாராக. மேலும் தன் வழிகேட்டை விட்டும் நீங்கிக் கோள்வாராக

யாராவது அல்குர்ஆனில், அல்லது அல்ஹதீஸில் முரண்பாடு உண்டு என்று சந்தேகிப்பாரானால் அதுவும் அவரின் குறையறிவு காரணமாகவும், சிந்திக்கும் ஆற்றல் போதாமையினாலும் அல்லது சிந்திக்கும் ஆற்றல் குறைவாலும் ஆகும். எனவே, அவர் அறிவைத் தேடிச் செல்வாராக, அவருக்கு உண்மை தெளிவாகும் வரை சிந்திப்பதில் ஈடுபடுவாராக. (அவ்வாறு சிந்தித்தும் கூட) அவர் தெளிவு பெறவில்லையாயின் வியத்தை அதனை அறிந்தவனின் பக்கமாக பரஞ்சாட்டிவிட்டு அவனின் சந்தேகத்திலிருந்து விடுபட்டுக் கொள்வாராக. அறிவில் நிறைந்தோர், ஞானிகள் கூறுவது போல அவரும் (பின்வருமாறு கூறுவாராக) அல்லாஹ் கூறுகிறான்,

"கீதனையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; (கிவ்விருவகை வசனங்கள்) ஒவ்வொன்றும் எங்கள் கிரட்சுகளிடமிருந்து உள்ளவைதாம்"

(ஆலகிம்ரான்) 3 : 7

அல்குர்ஆனிலோ, அல்லது ஹதீஸிலோ முரண்பாடு கிராதது போல அவையிரண்டுக்கும் கிடையில் கூட முரண்பாடும், வேறுபாடும் கிணயாத, என்பதை அறிந்து கொள்ளும்.

## இரண்டாம் பாகம்

மலக்குமார்களைப் பற்றி விசுவாசித்தல்:-

அல்லாஹ்வின் மலக்குகளைக் கொண்டு விசுவாசிப்போமானாக. அல்லாஹர் கூறுகிறான்,

(அவர்கள் அவனானாய் கண்ணியரிக்க அடியார்கள். பொல்லைக் கொண்டு அவர்கள் முந்தையார்கள்; அவர்களே அவனின் கட்டளைமையக் கொண்டு செயல்படுவார்கள்.

(அல்அன்பியா) 21 : 27

அல்லாஹர் அவர்களைப் படைத்தான். அவர்களுந் அவனை வணங்கி, அவனை வழிபடுவதில் சிரத்தை கொண்டார்கள்.

அல்லாஹர் கூறுகின்றான்,

அவர்கள் இரவிலாள், பகலிலாள் துதி செய்கின்றனர்; (ஆனால் அதில்) அவர்கள் தளர்ச்சியை யாட்பார்கள்.

(அல்அன்பியா) 21 : 20

அல்லாஹர் அவர்களை நூம் காணாதவாறு மறைத்துள்ளான். சில வேளைகளில் அல்லாஹர் தனது சில அடியார்களுக்கு மட்டும் அவர்களை காண்பித்துள்ளான். ரஸூல் ﷺ அவர்கள் ஜிஹீல் (அலை) அவர்களை அவரது தோற்றத்திலேயே கண்டார்கள். அவர்களுக்கு அறுநாறு கிறக்கைகள் இருந்தன, அவை அடிவாளை மறைத்துக் கொண்டிருந்தன. மய்யாப் (அலை) அவர்களிடம் ஜிஹீல் (அலை) அவர்கள் ஒரு மனித தோற்றத்தில் உருவெடுத்து வந்து இருவரும் ஒருவருக்கொருவர்

உரையாடினார்கள். அவ்வாறே ரஸூல் ﷺ அவர்களிடம் ஸஹாபாக்கள் கூடியிருக்கும் போது ஏறகனவே அறிந்திராத ஒரு மனிதரின் தோற்றத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் பாணக் களைப்பு காண்பாடில்லை. நிகவும் வெண்ணிற ஆணை அணிந்தவராகவும் நிகவும் கருத்த முடியுடையவராகவும் இருந்தார்கள். அவ்வாறாக ரஸூல் ﷺ அவர்களிடம் வந்து ரஸூல் ﷺ அவர்களின் முழங்கால்களோடு தனது முழங்காலைச் சேர்த்து, இரு கைகளையும் ரஸூல் ﷺ அவர்களின் தொடையில் வைத்தவாறு ரஸூல் ﷺ அவர்களிடம் உரையாடி, ரஸூல் ﷺ அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கதைத்தார்கள். பிறகு ரஸூல் ﷺ அவர்கள் தன்னிடம் (சற்று முன்னர்) வந்திருந்தவர் ஜிப்ரீல் (அலை) என்று தன் தோழர்களுக்குக் கூறினார்கள்.

மலக்குமர்கள் சில வேலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப் பட்டவர்கள் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும். அவர்களும், ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவேண்டும் வேத வெளிப்பாட்டுக்குப் பொருப்பானவர்கள். அல்லாஹ்விடமிருந்து அவரின் தூதர்கள் நபிகள் அவர்கள் நாயவர்களுக்கு அவனது வரையை எடுத்து வருகின்றவரே இவர்.

மேலும், மீகாஈல் என்பவரின் மறைவு செய்தியும், புத்திரர்கள் வளர்ச்சியும் பொறுப்பானவர்களாக உள்ளனர்.

இஸ்ராயீல் எனும் மலக்கு, உலகம் அழியும் போதும் மக்களை எழுப்பும் போதும் ஊதுகலவைக்கு பொறுப்புக் கொடுக்கப் பட்டவராவார்.

மலக் அல்-மௌத் என்பவர் உயிர்கள் மரணிக்வும் போது அவற்றின் உயிர்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டவர்.

மலைகளின் மலக்கு என்பவர் மலைகளுக்குப் பொறுப்பானவர்.

அவ்வாறே நாகத்தின் அதிபதியான மலக்கு அதற்குப் பொறுப்பாக உள்ளார்.

மேலும் கர்பாப்பையில் உள்ள சிசுக்களுக்குக் கூட பொறுப்பாக மலக்குகள் உள்ளனர். வேறு பலர் மனித இனத்தினரைப் பாதுகாக்கவென

சாட்டப்பட்டிருள்ள அதே வேளை கின்னும் பலர், மக்களின் செயல்களைக் குறித்து வைக்கும் பொறுப்புடையவர்களாகவும் உள்ளனர். எனவே, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கிரண்டு மலக்குகள் வீதம் 9 உள்ளனர்.

அல்லாஹ் கூறுகின்றான்,

வலது புறத்திலும், இது புறத்திலும் அமர்ந்து (பொய்க்களை) எடுத்தெழுதும் கிரு (வான)வர் எடுத்தெழுதும் சமயத்தில்

அவன் (அதை) எழுத எதிர்பார்த்து தயாராக கிருக்கின்ற கண்காணிப்பாளர் கிருந்தே தவிர சொல்லால் எதையும் அவன் மொழிவதில்லை; (அவன் கூறுபவை அனைத்தும் பதியப்படுகின்றது.)

(காஃம்) 50:17,18

வேறு பல மலக்குமார்கள் உள்ளனர். அவர்கள் தாம், கிறந்த சடலம் மண்ணில் புதைக்கப்பட்ட பின்னர் அதன் மீதே கேள்விகள் கேட்கும் பொறுப்பாக்கப்பட்டவர்கள். எனவே, ஒவ்வொருவரும், கிறந்து, அடக்கம் செய்யப்பட்டதும், அவரிடம் கிரு வானவர்கள் வந்து அவரின் கிறைவனையும், அவரின் மார்க்கத்தையும், அவரின் நுபியையும் பற்றி வினவுபவர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்,

விசுவாசம் கொண்டவர்களாகவே அத்தகையோரை, கிறமை வாழ்விலும், மறுமையிலும் (ஷஹாதத்துக் கலிமாவை கூறுவதன் மூலம்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான்; மேலும் அல்லாஹ், அநியாயக் காரர்களை (அவர்களுடைய பாவுத்தின் காரணமாக)த் தவறான வழியில் விடும் விடுகிறான்; மேலும் அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.

(கிராஹீம்) 14 : 27

மேலும் சில மலக்குகள் கவனவாசிகளுக்குப் பொறுப்பானவர்களாக உள்ளனர்.

அல்லாஹ் கூறுகின்றான்,

மலக்குகளுமும் ஒவ்வொரு வாசலிலிருந்து அவர்களிடம் பிரவேசிப்பார்கள்.

"நீங்கள் (உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை) பொறுத்துக் கொண்டதன் காரணமாக, உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக! (உங்களுடைய தீங்கக்) கண்டி வீடு நிக்க நல்லதாயிற்று" (என்று அவர்களிடம் கூறுவார்கள்).

(அர்ச்சு) 13 : 23, 24

வானத்தில் நிறுவப்பட்டுள்ள பயிதில் மஃஸூர் என்ற அல்லாஹ்வின் வீட்டில் தினமும் எழுபதாயிரம் வானவர்கள் நுழைவதாகவும், தினமொரு அறிவிப்பின்படி அவர்கள் தொழுவதாகவும் பின்பு திருப்பவும் அதற்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்க மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



## முன்றாம் பாகம்

இறைவேதங்களைப் பற்றி விசுவாசித்தல்:-

மேலும், அல்லாஹ் தஆலா தன் தூதர்களுக்கு சில வேத நூல்களை உலகத்தாரிடம் அத்தாட்சியாகவும், நல்லமல்களைப் புரிய விருப்பவோடுக்கு வழிகாட்டியாகவும், அதனால் தீவர்களுக்கு ஞானத்தைக் கற்றுக் கொடுக்கும் வண்ணமும், மேலும் அவர்களைப் பண்படுத்தும் வண்ணம் அல்லாஹ் (அவ்வேதங்களை) தீரக்கி வைத்தான் என்று விசுவாசிப்பதும் நம் கடமையே.

ஓவ்வொரு ரஸூலுடன் தனித்தனியாக ஓவ்வொரு வேதநூலை அல்லாஹ் தீரக்கி வைத்தான் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்,

நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை (அத்தாட்சிகளில்) தெளிவான வற்றுடன் அனுப்பிவைத்தோம்; அவர்களுடன் வேதத்தையும், மனிதர்கள் நீதியைக் கொண்டு நிலைத்திருப்பதற்காக தராசையும் தீரக்கினோம்;

(அல்ஹதீத்) 57 : 25

அவ்வேத நூல்களுள் நாம் பின்வருவனவை பற்றி அறிந்துள்ளோம், அவையாவன:-

### 1. கௌராத்த்

அதனை அல்லாஹ் முஹா நபிக்கு தீரக்கி வைத்தான். அதுதான் தீஸ்ரவேலர்களுக்காக அனுப்பப்பட்ட சிறப்பான வேதநூலாகும். அல்லாஹ் கூறுகிறான்,

அதில் நேர்வழியும், பிரகாசமும் கிருக்கிறது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்த நபிகள்மீதும், (யூதர்களுடைய பண்டிதர்களாகிய) "ரபீயானியூன்" களும் (குருமார்களாகிய) 'அஹ்பார்'களும், அல்லாஹ்வுடைய வேதத்தைப் பாதுகாக்கப் பொறுப்புக் கொண்டவர்கள் என்பதாலும், அதற்கு சாட்சிகளாக அவர்கள் கிருந்தார்கள் என்பதாலும் அதனைக் கொண்டே யூதர்களுக்கு தீர்ப்பளித்து வந்தார்கள்.

(அல்பாமிதா) 5 : 44

## 2. கின்ஜீல்

கிள்வேதநால் நபி ஈஸா (அலை) அவர்கள் மீது அல்லாஹ் கிறக்கிவைத்த நாலாகும். அது தெளராததை நிரூபித்து, அதனைப் பூரணப்படுத்துவதாகவே கிருந்தது.

அல்லாஹ் கூறுகிறான்,

அன்றியும், அவருக்கு கின்ஜீலை நாம் கொடுத்தோம். அதில் நேர்வழியும் பிரகாசமும் கிருந்தன; அது, அவருக்கு முன்பிருந்த தவறாததை உண்மையாக்குவதாகவும், பயபத்தியுடையோருக்கு அது ஒரு நேர் வழி(காட்டி)யாகவும், நல்லபதேசமாகவும் கிருந்தது.

(அல்பாமிதா) 5 : 46

(முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவைகளில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும்,-----,

(ஆல்கிப்ரான்) 3 : 50

## 3. ஸபூர்

கிதனை அல்லாஹ் தாவுத் நபி அவர்கள் மீது கிறக்கி வைத்தான்.

நபி கிப்ராஹீம், நபி னுஸா (அலை) அவர்கள் மீதும் வேத ஏடுகள் அருளப்பட்டன.

#### 4. அபர்கான்

கிறித்தி நரியாம் முஹம்மத் ஸீ அலர்கள் மீது அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன்.

அல்லாஹ் கூறுகிறான்,

மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியை தெளிவாக்கக் கூடியதாகவும், (சத்திய அசத்தியத்தைப்) பிரித்துக் காட்டக்கூடியதாகவும் உள்ள கிறித்தக் குர்ஆன் கிறக்கியருளப்பட்டது.

(அல்பகரா) 2 : 185

கிறி வேதத்திலிருந்து தனக்கு முன்னுள்ளவற்றை உண்மையாக்கி வைக்கக் கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்பதாகவும் விருக்கின்றது.

(அல்மரிதா) 5 : 48

கிறித்த அல்குர்ஆனைக் கொண்டு அல்லாஹ் தனது ஏனைய முன் வேத நூல்களை மாற்றினான். தீயோனின் தீவினைகளையும் மாற்றும் செய்வோரின் வழிகேடுகளை விட்டும் அதனை அல்லாஹ் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றுள்ளான்.

நிச்சயமாக நாம் தான் (திக்கு என்னும் கிவ்) வேதத்தை (உம்மீது) கிறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள்.

(அல்ஹஜ்ர்) 15 : 9

ஏனெனில், அல்குர்ஆன் ஆனது, மறுமை நாள் வரைக்கும் அனைத்து மக்களுக்கும் ஆதாரமாக நிலைத்திருக்கக் கூடியது. ஆனால், முன் வேத நூல்களோ, ஒரு காலத்துக்கு மட்டும் வரையறுத்து அனுப்பப்பட்டு வந்தவைகளே, அவற்றுள் ஏதாவது ஒன்றை மாற்றக் கூடிய ஒன்று (அல்லாஹ்விடம் கிருந்து) கிறக்கி வைக்கப்படும் பட்சத்திலும், அதில் மாற்றங்களும், கருத்துத் திருப்பல்களும் ஏற்பட்டு விடும்போது அதன் காலவரை முடிந்துவிடுகிறது. கிறித்தனால், முன் வேதநூல்கள் அல்லாஹ்வால் பாதுகாக்கப் பட்டவைகளாக கிருக்கவில்லை. எனவே, அவற்றுள் அநேகமான மாற்றங்களும், மேலதிக வார்த்தைகளும், குறைபாடுகளும் ஏற்பட்டன.

அல்லாஹ் கூறுகிறான்,

யூதர்களில் சிலர், (வேத) வசனங்களை அதற்குரிய கிடங்களிலிருந்து (அவற்றின் கருத்து வேறுபடும் படியான விதத்தில்) புரட்டுகின்றனர்;

(அன்னிஸி) 4 : 46

ஆகவே, தங்கள் கரங்களால் நாலை எழுதி, பின்னர் அதை அறியக் கிரயத்திற்கு விற்பதற்காக "கிது அல்லாஹ்வின் மிகுந்து வந்தது" என்றும் கூறுகிறார்களே அத்தகையோருக்குக் கேடுதான். ஆகவே (அதை) அவர்களனுடைய கரங்கள் எழுதியதனால் அவர்களுக்குக் கேடுதான்! மேலும், அவர்கள் (அதன் மூலம்) சம்பாதிப்பதனால் அவர்களுக்குக் கேடுதான்.

(அல்பகரா) 2 : 79

(ஆகவே, நபியே அவர்களிடம்,) நீர் கேட்பீராக: " பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு நேர் வழி காட்டக் கூடியதாகவும் (உள்ள) சூனா கொண்டு வந்த ("தவ்றாத்" எனும்) வேதத்தை கிறாக்கியவன் யார்? நீங்கள், அ(வ்வேதத்)தைத் தனித் தனி ஏடுகளாகப் பிரித்து (அவற்றில் சிலவற்றை) வெளிப்படுத்துகிறீர்கள்; (உங்கள் நோக்கத்திற்கு மாறான) பெரும்பாலானவற்றை நீங்கள் மறைத்தும் கிடுகிறீர்கள்;

(அல்அன்ஆம்) 6 : 91

நச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் - அவர்கள் வேதத்தைக் கொண்டு - (ஒதும் போது அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து) அதுவும் வேதத்திலுள்ளதான என எண்ணிக் கொள்ளும் பொருட்டு தங்கள் நாவுகளைச் சாய்த்துக் கொள்கின்றனர்; அது வேதத்தில் உள்ளதும் அல்ல; அன்றியும் அவர்கள், "அல்லாஹ்விடமிருதுள்ளது" என்றும் கூறுகின்றனர்; அது அல்லாஹ்விடமிருந்துள்ளது அல்ல; கின்னும் அவர்கள் நன்கறிந்தவர்களாக, அல்லாஹ்வின் மீது (கிவ்வாறு) பொய்யைக் கூறுகின்றனர்.

எந்த ஒரு மனிதருக்கும், வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்க, பின்னர் அவர், மனிதர்களிடம், "அல்லாஹ்வையன்றி எனக்கே அடியார்களாகி (எனனையே வணங்கி) கிடுங்கள்" என்று கூற கியலாது;

(ஆல்கிப்ராஸ்) 3 : 78, 79

மேலும், அல்லாஹ் கூறுகிறான்,

வேதத்தை யுடையவர்களே! உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கின்றார்: வேதத்தில், மறைத்துக் கொண்டிருந்த பல விஷயங்களை, அவர் உங்களுக்குத் தெளிவாக கூறுகிறார்:

(அல்நாஹிதா) 5 : 15

எவர்கள் மர்யமுடைய மகன் மஸீஹை அல்லாஹ்தான் என்று கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக உண்மையை நிராகரிப்பவர்களாகவே கருக்கின்றனர்.

(அல்நாஹிதா) 5 : 17 அல்லது 72



## நான்காம் பாகம்

இறைத்தூதர்களைப் பற்றி விசுவாசித்தல்:-

அல்லாஹ் தன் படைப்புகளுக்காக தூதர்களை அனுப்பி வைத்தான் என்றும் நாம் விசுவாசிக்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்,

அல்லாஹ்வின் மீது மனிதர்கள் (குற்றம் கூற) யாதொரு ஆதாரமும் இல்லாதபதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும், தூதர்கள் பாலரை, (கவர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றவர்களாகவும், (நபகத்தைக் கொண்டு) அச்சமுடிக் எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்) மேலும், அல்லாஹ் (யாவரையும்) நிகைத்தோனாக, தீர்க்கமான அறிவுறு யோனாக இருக்கின்றான்.

(அன்னிஸா) 4 : 165

அவர்களுள் முதலாமவர் நாஹ் (அலை) அவர்கள் என்றும், இறுதியானவர் நபி முஹம்மது ﷺ அவர்கள் என்றும் நாம் விசுவாசிப்போமாக.

அல்லாஹ் கூறுகிறான்,

(நபியே!) நாஹுக்கும் அவநுக்கும் பின் வந்த நபிவர்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம்.

(அன்னிஸா) 4 : 163

உங்களது ய ஆண்களில் எவருக்கும் முறைமீடது, தகர்யானாக இருக்கவில்லை; எனினும், அல்லாஹ்வைய தூதராகவும், நபியவர்களுக்குக் (கணை) முத்திரையாகவும், (அறுதி நபியாகவும்) இருக்கிறார்;

(அல்அஹ்ஜாப்) 33 : 40

அவர்களுள் நிகவும் சிறப்பானவர் முறைமீடது நபி ﷺ அவர்கள், அத்தூதராக நபி ஷீராஹீர் (அலை) அவர்கள். பின்னர் நபி முஸா (அலை) அவர்கள், பின்னர் நபிகள் நாதர், ஈஸா ஷீர்னு மர்யம் ஆகிய இருவரும். பின்வரும் மறை வசனத்தில் குறித்துக் கூறப்பட்டவர்களும் அவர்களேயாவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்,

மேலும், நபியவர்களில் நிகந்தார் உம்மி நிகந்தார், நாதர் நிகந்தார் ஷீர்னு, ஷீராஹீர், முஸா, மர்யமுனைய மகன் ஈஸா ஆகியோர் நிகந்தார் அவர்களின் உறுதி வெறுதியை நாம் எடுத்த மையத்தில் அவர்களில் நிகந்தார் நிக்க உறுதியான உறுதிவெறுதியே நாம் எடுத்தோம் (என்னைத அவர்களுக்கு நினைவு மருத்துவியாக! என்னில்.)

(அல்அஹ்ஜாப்) 33 : 7

ரஸூல் ﷺ அவர்களுக்கு அருளப்பட்ட மர்க்கம் எனைய அருள் மறையார் அல்குர்ஆனில் சிறப்பித்துக் கூறப்பட்டவர்களும் மர்க்கத்தின் சிறப்புகளையும் உள்ள க்கியதாவே இருப்பதாக நாம் விசுவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்,

(ஸிகவாசிகளே!) மர்க்கத்திலிருந்து நாதர்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களது அவன் மர்க்கமாகக் இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நாம் உமக்கு வஹீ முலாம் அறிவித்தோம், ஷீராஹீர், முஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்தோம் (என்னவென்றால்) நீங்கள் (எகதய்வக் கொள்கையுனைய உத்திய) மர்க்கத்தை நினை நிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிர்ந்தோர் விமதிர்கள் (என்மதேயாகும்);

(அஷ்ஷூரா) 42 : 13

அனைத்து தூதர்களும் படைக்கப்பட்ட மனித இனத்தைச் சேர்ந்தவர்களே எவ்வித தெய்வீகத் தன்மையும் கிடையாது என நாம் விசுவாசிக்க வேண்டும்.

முதல் தூதரான நாவர் நபி பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறினான்.

"அல்லாஹ்வடைய பொக்கிஷங்கள் என்னிடம் கிருக்கின்றனவென்று நான் உங்களிடம் கூறவும்மாட்டேன்; நான் மறைவானவற்றை அறியவும்மாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்று கூறவும்மாட்டேன்.

(ஹூத்) 11 : 31

இறுதி நபியான முஹம்மத் ﷺ அவர்களுக்கு பின்வருமாறு கூறாமலும் அல்லாஹ் பாணித்தான்.

அல்லாஹ் கூறுகிறான்,

"அல்லாஹ்வடைய பொக்கிஷங்கள் என்னிடம் கிருக்கின்றனவென்று நான் உங்களிடம் கூறவும்மாட்டேன்; நான் மறைவானவற்றை அறியவும்மாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்று கூறவும்மாட்டேன்.

(ஹூத்) 11 : 31

அவ்வாறே அல்லாஹ் கூறுகிறான்,

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே எவ்வித நன்மை(சொல் செய்வதற்கும், தீமை(சொல் தடுத்தும் கொள்வதற்கும்) நான் சக்தி பெறமாட்டேன்;

(அல்அ-ராஹ்) 7 : 188

மேலும், அல்லாஹ் கூறுகிறான்,

"நிச்சயமாக நான் உங்களுக்கு தீங்கையோ, நன்மையையோ (சொல்) சக்தி பெறமாட்டேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

"நிச்சயமாக நான் என்னை அல்லாஹ்வின் நிருந்த ஒருவரும் காப்பாற்றவே மாட்டார்; அவனையன்றி ஒதுங்கிவிடக்கூடிய நான் பெற்றுக் கொள்ளவே மாட்டேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக!

(அல்ஜின்) 72 : 21, 22

தூதர்கள் எனைய இறையாடியார்கள் போன்றவர்கள். அல்லாஹ் அவர்களைத் தூதராகக் கொண்டு கண்ணியப் படுத்தியுள்ளான். மேலும்

அவர்கள் வணக்கக் கூடியவர்கள், அதில் உயர் அந்தஸ்துடையவர்கள் என்றெல்லாம் அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்து வர்ணித்துள்ளான். அவர்களுள் முதல்வரான நபி நூஹ் (அலை) பற்றி அல்லாஹ் கூறுகின்றான்

(நாசி) நூஹ் (காபிலில்) நாம் ஏற்றிக் (காபாபற்றிக்) கொண் வர்களின் சந்ததிகளே! நிச்சயமாக அவர் (அதற்கு) நிக்க நன்றி செலுத்தார் அடியாராகவே திருந்தார்.

(மனி திஸ்ராஹில்) 17 : 3

கிறித்தித் தாதரான முஹம்மத் ﷺ அவர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,  
தன் அடியார் (முஹம்மது ﷺ அவர்கள்) நீது (அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிரித்தறிவிக்கும்) :பர்கானை அது அகிலத்தாருக்கு அச்சஸூடி எச்சரிக்கை செய்யக்கூடியதாக ஆவதற்காக கிறக்கவைத்தானே அத்தகையோன் நிக்க பாக்கியமுடையவன்.

(அல்-பர்கான்) 25 : 1

எனைய தாதர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,

(நாசியே ! அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும்) ஆற்றல்களும், (மார்க்கத்தின் நுணுக்கங்களை விளங்கும்) பார்வைகளும் உடையவர்களாக திருந்த நமது அடியார்களான கிறாஹ்மையும், கிஸ்ஹாக்கையும், யஃகூனையும் நினைவு கூறுவீராக !

(ஸாத்) 38 : 45

அல்லாஹ் கூறுகிறான்,

அன்றியும், நிக்க பலசாலியாகிய நமது அடியார் தாவூதை நினைவு கூறுவீராக! நிச்சயமாக அவர் (நம் பக்கமே) நிகுதியாகத் திருப்பக்கூடியவராக திருந்தார்.

(ஸாத்) 38 : 17

மேலும், அல்லாஹ் கூறுகிறான்

மேலும் தவறுக்கு, ஸுலைமனை அன்பளிப்பாக நாம் வழங்கினோம்; (அவர்) நிக்க நல்லடியார் நிச்சயமாக அவர், (நம் பக்கமே) நிகுதியாகத் திருப்புவார்.

(ஸாத்) 38 : 30

ஈஸா (அலை) அவர்கள் பற்றி அல்லாஹ் கூறுகிறான்,

(ஈசாவாகிய) அவர், (நம்முடைய) அடியாரே அன்றி (அவர் தெய்வம்) கில்லை: அவர் மீது நாம் அருள் புரிந்து, கிஸ்ரா யீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம்.

(அல்ஜுக்ருஃ) 43 : 59

முஹம்மத் ﷺ அவர்களின் தூதரான அல்லாஹ் தஆலா தூதுகளை நிறைவு செய்து, முஹம்மத் ﷺ அவர்களை மக்கள் அனைவருக்கும் (பொதுத் தூதராக) அனுப்பி வைத்தான்.

அல்லாஹ் கூறுகிறான்,

(நபியே!) நீர் கூறலீராக! மனிதர்களே! நிச்சயமாகவே நான் உங்கள் யாவருக்கும், அல்லாஹ்வின் தூதராக கிடுக்கிறேன்: அவன் எத்தகையோன் என்றால், வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது: வணக்கத்துக்குரியவன் அவனைத் தவிர (வேறு எவரும்) கில்லை: அவனே: உயிர்ப்பிக்கிறான்: அவனே மரணிக்கச் செய்கிறான். ஆகவே, அந்த அல்லாஹ்வையும், (எழுத்தாற்றல் அற்ற) உயிர் நியாயிய அவனுடைய (கித்)தூதரையும் நீங்கள் விகவாசிப்பீர்களாக! அவர் எத்தகையவரென்றால் அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும் விகவாசிக்கின்றார்: (ஆகவே) நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அவரையே நீங்கள் பின்பற்றுங்கள்.

(அல்அஃராஃ) 7 : 158

மேலும், முஹம்மத் ﷺ அவர்களின் மாரக்கம் தான் அல்லாஹ் தன் அடியார்களுக்காக விருப்பியெடுத்த மாரக்கமாகும் எனவும், மேலும், அல்லாஹ் தஆலா எவரிடமிருந்தும் கிஸ்லாம் அல்லாத வேறு ஒரு மாரக்கத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை எனவும் விகவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறியுள்ளான்,

நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப் பட்ட) மாரக்கம் கிஸ்லாமாகும்;

(ஆலகிஸ்ராஃ) 3 : 19

மேலும் அல்லாஹ் கூறியுள்ளான்,

கின்றையது தினம் உங்களுக்காக உங்களுடைய மார்ப்கூத்தை நான் பாரியூணாயக்கி வைத்து விட்டேன்; என்னுடைய அருங்கொணையை உங்களின் மீது முழுணாயக்கிவிட்டேன்; கின்றோம், உங்களுக்காக கிஸ்லாத்தை மார்ப்கூடாக நான் பொருந்திக் கொண்டேன்.

(அல்பிரிதா) 5 : 3

அல்லாஹ் கூறுகிறான்,

"கின்றோம் கிஸ்லாம் அல்லாததை மார்ப்கூடாக எவராவது விருப்பினால், அன்னொருது அவர் நிகுந்து (அது) அங்கீகரிக்கப்பட்ட வேண்டாது; மேலும், மறாணையில், அவர் நஷ் மணத்தோரில் கிடுப்பார்."

(ஆலகிர்ரானி) 3 : 85

எவரேனும், கிஸ்லாம் மார்ப்கூடமல்லாத யூதமதம், கிறிஸ்தவமதம் போன்ற ஏதாவது ஒரு மதம் அல்லாஹ்வின் கின்றவரையுள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கிருக்கின்றது என நம்புவாராயின் அவர் காரிராகி விடுகிறார். அவர் மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட வேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கோரினால் அவர் பாவத்திலிருந்து நிராயத்தியாகி விடுவார். கில்லையேல், மதம் மறியவர் என்ற குற்றச்சாட்டில் கொல்லப்படுவார். ஏனெனில் அவர் குர்ஆனைப் பொய்ப்பித்த பாவத்தைச் செய்து விட்டார்.

அது போலவே, எவராவது முஹம்மத் ﷺ அவர்களின் வேதம் சகல மக்களுக்கும் பொதுவானது என்பதை மறாப்பாராயின் அவர் ஏனைய தாதர்களையுள் மறுத்தவராவார். கில்லை தான் விகவாசம் கொண்டு பின் ற்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அந்த ரஸூலைக் கூட நிராகரித்து விட்டவராகிறார்.

அல்லாஹ் கூறுகிறான்,

நாஹ்வுடைய சமூகத்தார் (நம்மால் அனுப்பப்பட்ட) தாதர்களைப் பொய்யாக்கினார்கள்.

(அஷ்ஷுஅரா) 26 : 105

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

நிச்சயமாக அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, இன்னொரு அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதர்களுக்கும் கிணையில் பாகுபாடு செய்வதை நாடி, "(தூதர்களில்) சிலரை நாம் விகவாசிப்போம்; இன்னொரு சிலரை நாம் நிராகரிப்போம்" எனவும் கூறி, (நிராகரிப்பு, விகவாசம் ஆகிய) இவற்றிற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்தவும் நாடுகிறார்களே அத்தகையோர்

(அன்னிஸா) 4 : 150

முறம்மது ﷺ அவர்களுக்குப் பிறகு வேறு நபி கிடுக்கமுடியாது என்றும் நாம் விகவாசிக்க வேண்டும். அவ்வாறு முறம்மது நபி ﷺ அவர்களுக்குப் பிறகு ஒரு நபி கிடுப்பதாக வாதிட்டால், அல்லது அவ்வாறு வாதிட்ட ஒருவரை உண்மைப் படுத்தினால் அவரும் காரிராகிவிடுகிறார். ஏனெனில், அவர் அல்லாஹ்வையும், அவனின் தூதரையும், கிஸ்லாநிய சமுதாய தீர்மானம் போய்ப்பித்தவராகிறார்.

அவ்வாறே ரஸூல் ﷺ அவர்களுக்குப் பிறகு நேர்வுநீர் பெற்ற சில கலீபாக்களை ரஸூல் ﷺ அவர்கள் தன் சமுதாயத்தின் அறிவு, அழைப்பு, முயற்சிகளின் ஆட்சிப் பொறுப்பு ஆகியவற்றுக்காக நியமித்து விட்டு மறைந்தார்கள் என்றும், அவர்களுள் மிகவும் சிறப்புக்குரியவரும், மதவிக்குத் தகுதியானவரும் ஹஸூத் அபூபக்கர் ஸித்தீக் ரஹ்மே அலையுமே அவர்களாவார்கள். அடுத்ததாக உமர் கிப்து கத்தாப் ரஹ்மே அலையுமே அவர்கள், பின்னர் உஸ்மான் கிப்து அரி஫ான் ரஹ்மே அலையுமே அவர்கள், பின்னர் அலி கிப்து அபூதாலிப் ரஹ்மே அலையுமே அவர்கள் என்றும் நாம் விகவாசிக்க வேண்டும்.

அவர்கள் எவ்வாறு சிறப்பில் முக்கியத்துவம் பெற்றார்களோ அவ்வாறே ஆட்சியிலும் கிருந்தார்கள். பாரந்த ஞானம் மிக்க கிறைவன் நாற்றாண்டு களுக் கேல்லாம் சிறந்த நாற்றாண்டான அக்கால கட்டத்தில் ஆட்சிக்கு மிகவும் பொருத்தமானவர்களையும், மக்களுள் சிறந்தவர்களையுமே அதில் அமர்த்தக் கூடியவனாக கிருந்தான்.

அவர்களுள் கிவ்வாறு சிறப்பிக்கப்பட்ட ஒருவர் தன்னைவிட சிறப்பான ஒருவரை விடவும் ஏதாவதொரு சிறப்பம்சத்தால் மேன்மை பெற்றிருக்கலாம். எனினும், (இதன் காரணமாக) மொதவாகச் சிறப்புப் பட்டம் பெற்றவரைவிட

அவர் சிறப்புக்குரியவராகார். ஏனெனில், ஒருவருக்குச் சிறப்பைப் பெற்றுக் கொடுக்கும் காரணிகள் பல, பலவகையானவை.

மேலும், இந்த (இஸ்லாமிய) சமுதாயமே ஏனைய சமுதாயங்களைவிட அல்லாஹ்வின் மிகவும் மேலானதாக உள்ளது.

அல்லாஹ் கூறியுள்ளான்,

(விசுவாசம் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நன்னையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள்; தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள்; மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள்.

(ஆல்கிம்ராண்) 3 : 110

இந்த சமுதாயத்தில் ஸஹாபாக்களே முதற் சிறப்பினாய்வர்கள். அவர்களை யடுத்து தாபிசன்கள், பின்னர் அவர்களைத் தொடர்ந்தவர்கள் சிறப்பிக்கவர்கள் என்றும் விசுவாசிக்க வேண்டும்.

அவ்வாறே இந்த சமுதாயத்தில் ஒரு பகுதியினர், இன்றுவரை கூட உண்மைக்கு எடுத்துக்காட்டாக, உண்மையில் நிலைத்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை யார்தான் தாழ்த்திவிட்டாலும், அல்லது அவர்களுக்கு யார்தான் மாறு செய்தாலும் அல்லாஹ்வின் கட்டளை வரும் வரைக்கும், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாகிவிடப் போவதில்லை என்றும் நாம் நினைக்க வேண்டும்.

மேலும், ஸஹாபாக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் யாவும் அவர்கள் குர்ஆனை விளங்குவதிலும், அவர்கள் கொடுத்த கருத்துக்களால் அதை மற்றவர்கள் விளங்குவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடேயாகும். இம்முயற்சியில் அவர்கள் சரியான கருத்து சொன்னவருக்கு இரு நன்மையும், பிறையான கருத்துடையவருக்கு அவரின் முயற்சிக்கு ஒரு நன்மை மட்டத்திரமே. அவரின் பிறைகூட மன்னிக்கப்பட்ட கூடியது எனவும் நாம் நம்புவது அவசியம்.

அவர்கள் மூலம் ஏதும் தவறுகள் சம்பவித்திருப்பின் அவற்றைப் பிரஸ்தாபிப்பதை விட்டும் தவிர்த்து கொள்வது கடமையாகும். அவர்களின்

செயல்களுள் போற்றத் தகுமானவைகளையே அவர்களுக்கு நினைவில் கூற வேண்டும். அவர்கள் மீதும் பொறாமையும், வஞ்சனையும் ஏற்படாமல் என்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறியுள்ளான்,

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் யார் (குன் சொருகளைப்) செலவு செய்து, யுத்தமும் புரிந்தாரோ அவருக்கு உங்களில் (யாரும்) நிகராகாமை பார். (முந்திய) அவர்கள், (மக்கா வெற்றிக்குப்) பிறகு செலவும் செய்து போரிட்டார்களே அத்தகையோரைவிட பதவியால் நிக மகத்தானவர்கள்; (எனினும்,) ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்து இருக்கிறான்.

(அல்ஹகீத்) 57 : 10

மேலும், அவர்களுக்குப் பின் வந்தார்களே அத்தகையவர்கள் "எங்கள் கிரீட்சகனே! எங்களையும், விசுவாசங் கொண்டவரில் எங்களை ! முந்திய விட்டார்களே அத்தகைய எங்களுடைய சகோதரர்களையும் நீ மன்னத்தருள்வாயாக! விசுவாசங் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் கிரீட்சகனே! நிச்சயமாக மிக்க கிருக்கமுடையவன்; மிகக் கருணையுடையவன்" என்று (பிரார்த்தனை செய்தும்) கூறுவார்கள்.

(அல்ஹஷ்ரு) 59 : 10



## ஐந்தாம் பாகம்

மறுமை நாளைப் பற்றி விசுவாசித்தல்:-

மறுமை நாளைக் கொண்டும் விசுவாசிப்பது கட்டாயம். மறுமை நாள் என்பது, மக்கள் எழுப்பப்படும் கிறித்தி நாள். அந்நாளுக்குப் பிறகு வேறு நாள் கிடையாது. அன்றைய தினம் மக்களை அல்லாஹ் உயிரோடு எழுப்புவான். எதற்காக, அவர்களை ஒன்றில் சுவர்க்கத்தின் கீழ்ப்பத்தில் அல்லது கடுமையான நரக வேதனையில் நிலைக்கச் செய்வதற்காக.

நாம் மீள எழுப்பப்படும் நாளைக் கொண்டும் விசுவாசிப்பதும் கடமை. அன்றைய தினம் ஊதியில் கிஸ்ராபீல் கிரண்டாம் தவையாக ஊது குலழை ஊதும் போது கிறிந்து யோயிருந்தவர்கள் எல்லோரையும் அல்லாஹ் மீண்டும் எழுப்புவான்.

அல்லாஹ் கூறுகிறான்,

*மேலும், ஸூர்(குழல்) ஊதப்படும்; மின்னர் வானங்களில் கிருப்பவர்களும், பூமியில் கிருப்பவர்களும் - அல்லாஹ் நாய்வர்களைத் தவிர முர்ச்சித்துப் சித்தமிழந்து விழுந்து விடுவார்கள்; பிறகு அதில் மறுமுறை ஊதப்படும்; அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்ப்பார்) பார்ப்பவர்களாக யாவரும் உயிர் பெற்று எழுந்து நிற்பார்கள்.*

(அல்ஜூர்) 39 : 68

அப்போது எல்லா மக்களுக்கும், தம் கிறைவனான அல்லாஹ்வின் மூதனிகள் கலைந்தவர்களாகவும், ஆனாயற்றவர்களாகவும், விருத்த யேதனம் செய்யப் பாதவர்களாகவும் தம் அடக்கஸ்தலங்களில் கிருந்து எழுப்பப்படுவார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்,

முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திருப்பவும்) மீளவைப்போம். (கிது) நம் மீது கட்டாயமான வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் (கிதை) செய்வோராய் கிருக்கிறோம்.

(அல்அன்ஹா) 21 : 10-4

மேலும், பட்டோலைகள் (மக்களின் செயல் பதிவு ஏடுகள்) வலக்கரங்களில் அல்லது முதுகுக்குப் பின்னால் கிடக்கரங்களில் கொடுக்கப்படும் எனவும் விசுவாசிக்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்,

எனவே, (அந்நாளில்) எவர் அவருடைய பதிவுப் புத்தகத்தை அவருடைய வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ --

அவர் மிக்க கிலகுவான (கேள்வி) கணக்காக கணக்குக் கேட்கப்பட்டார்.

கின்னும், அவர் மகிழ்ச்சியுடன் (கவனத்திலுள்ள) தன்னுடைய குடும்பத்தாரிடம் திரும்புவார்.

மேலும், எவர் - அவருடைய பதிவுப் புத்தகத்தை அவருடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டாரோ --

அவர் (தனக்குக் கேடுதான் என்றுகூறி) அழிவை(யே) அழைப்பார்.

நரகத்திலும் அவர் நுழைவார்.

(அல்கின்ஷிகாக்) 84 : 7 - 12

மேலும், அல்லாஹ் கூறுகிறான்,

மேலும் ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டி கிருக்கிறோம்; மறுமை நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம்; அவன் அதனை விரிக்கப்பட்டதாகப் பெற்றுக் கொள்வான்.

(புள் கிஸ்ராஹீல்) 17 : 13

மறுமை நாளில் எமது செயல்கள் நிறுவையில் நிறுக்கப்படும் என்றும் அதில்  
எவரும் எந்த விடயத்திலும் அநியாயம் கிழைக்கப்பட மாட்டார்கள் என்றும்  
நாம் விசுவாசிக்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்,

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்)  
அதன் பயனைக் கண்டு கொள்வார்.

கின்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்)  
அதன் பயனைக் கண்டு கொள்வார்.

(அல்-எஇல்-எரிஸா) 99 : 7, 8

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

ஆகவே, எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனமாக கிருக்கின்றனவோ  
அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

கின்னும் எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனம் குறைந்து  
கிருக்கின்றனவோ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தையுண்டு  
பண்ணிக் கொண்டவர்கள்; (அவர்கள்) நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி  
கிருப்பவர்கள்.

அவர்களுடைய முகங்களை, (நரகத்தின்) நெருட்டப் பொகக்கும்; அதில்  
அவர்கள் விகாரமானவர்களாகவும் கிருப்பார்கள்.

(அல்-நூர்:நிஜூன்) 23 : 102 - 104

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

எவர் ஒருவர் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு (நன்மைகளில்)  
அதைப் போன்றவை பத்து (பங்கு) உண்டு; எவர் ஒருவர் ஒரு தீமையைச்  
செய்கிறாரோ, அதைப் போன்றதைத் தவிர (அதிகமாக) அவருக்குக்  
கூலியாக கொடுக்கப்பட்ட மாட்டாது; அவர்களோ அநியாயம் செய்யப்பட்ட  
மாட்டார்கள்.

(அல்-அன்ஆம்) 6 : 160

ரஸூல் ﷺ அவர்களுக்கு விஷேடமான ஒரு சிபாரிசு கிருப்பதை நாம் விகவாசிக்க வேண்டும். மறுமை நாளில் கஷ்டங்களும், துன்பங்களும் தாங்க முடியாத போது, மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் போவார்கள் பின் நூஹ் நபியிடும், பின்னர் இப்ராஹீம் நபியிடும் பின்னர் மூஸா நபியிடும் பின்னர் ஈஸா நபியிடும் சென்று கிறித்தியாக முஹம்மத் ﷺ அவர்களிடம் போவார்கள். அப்போது முஹம்மத் ﷺ அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியுடன் அவனின் அடியார்களிடம் தீர்ப்பு வழங்குவதற்கு அவனிடம் சிபாரிசு செய்வார்கள்.

மேலும் கீச்சிபாரிசு காரணமாக விகவாசிகளுள் நரகத்தை அனைந்தவர்கள் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள் என்று விகவாசிக்க வேண்டும். கீந்த சிபாரிசு ரஸூல் ﷺ அவர்களுக்கும் ஏனைய நபிமார்கள், கிறைவிகவாசிகள், மலக்குமார்கள் அனைவருக்கும் உரியது. அல்லாஹ் த-ஆலா விகவாசிகளுள் ஒரு பகுதியினரை யாருடைய சிபாரிசும் கின்றி அவனது சிறப்பாலும், கருணையாலும் நரகத்திலிருந்து வெளியேற்றிவிடுவான்.

மேலும், ரஸூல் ﷺ அவர்களுக்குரிய தடாகம் பற்றியும் விகவாசிக்க வேண்டும். அதன் தண்ணீர் பாலாவிட கரும் வெண்ணிறமானதாகும். தேனை விட மிகவும் கினியது. கஸ்தூரி வாடையைவிட மிகவும் நறுமணம் மிக்கது. அதன் தொலைவு ஒரு மாத கால தூரத்தையுடையது போலவே அதன் அகலமும் ஒரு மாத கால தூரத்தையுடையது. அதன் பாத்திரங்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களைப் போல அழகானவைகளாகவும் அதிகமானவைகளாகவும் கிருக்கும். முஹம்மத் ﷺ அவர்களின் சமுதாயத்தை சேர்ந்த விகவாசிகள் அதற்கு வந்து அருந்துவார்கள். அதில் கிருந்து யார் நீர் அருந்தினாரோ அவர் பிறகு தாக்கிக்கவே மாட்டார்.

மேலும், நரகத்தின் மேல் போடப்படவுள்ள பாலத்தைப் பற்றியும் விகவாசிப்பது அவசியம். மக்கள் அதில் தக்தமது செயல் வித்தியாசம் படி நடை போடுவார்கள். எனவே, அதில் நடக்கும் முதலாமவர் மின்னல் வேகத்தில் அதனைக் கடந்து விடுவார். அடுத்தபடியானவர் காற்று வேகத்திலும், அதனையடுத்து பறவையின் வேகத்திலும், அதனை அடுத்தது மனிதனின் நடையின் வேகத்திலும் கடப்பார்கள். அப்போது ரஸூல் ﷺ அவர்கள் அந்த பாலத்தில் நின்று "கிறைவா, ஈடேற்றம் அடையச் செய்வாயாக" எனக்

கூறுவார்கள். இவ்வாறு இருக்க, அடியார்களின் செயல்களின் பலனீனம் காரணமாக சிலர் தவழ்ந்தவாறு வருவார்கள். அப்போது பாலத்தின் இரு மருங்குகளிலும் சில கொக்கிகள் கொலுக்கப்பட்டிருக்கும். அவை ஏவப்பட்டவைகளாக இருக்கும். அது எவ்வாறு ஏவப்பட்டதோ, அவ்வாறே செய்யும். அமலில் கொஞ்சம் குறையுள்ளவர்கள் தட்டிவிடுவார்கள். மற்றவர்கள் நரகத்தில் முகம் குட்டி விழுந்து விடுவார்கள். இந்த (மறுமை) நாள் பற்றியும் அதன் பயங்கரங்கள் பற்றியும் அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் வந்த அனைத்து செய்திகளைக் கொண்டும் சிகவாசிப்பது அவசியமாகும். அதனை விடும் அல்லாஹ் எமக்கு உதவி புரிவானாக.

மேலும் சுவர்க்க வாசிகள் சவனம் புக, ரஸூல் ﷺ அவர்களின் சிபாரிசு பற்றியும் சிகவாசிப்போமாக. இந்த சிபாரிசு ரஸூல் ﷺ அவர்களுக்கு மாத் தரம் விசேசமானதாகும்.

அவ்வாறே, சுவர்க்கம் நரகம் ஆகியவற்றைக் கொண்டு நாம் சிகவாசிக்க வேண்டும். இறைவனை அஞ்சி வாழ்ந்த, இறை சிகவாசிகளுக்காக அல்லாஹ் தஆலா தயாரித்து அமைத்த இன்ப வீடு தான் சுவர்க்கம். அந்த சுகம் எப்படையானதென்றால், அதனை எந்த ஒரு கண்ணாள் பார்த்திராது எந்த ஒருகாதும் கேட்பிராது. எந்த ஒரு மனித உள்ளத்திலும் தோன்றியிராது.

அல்லாஹ் கூறுகிறான்

ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்த ஒரு ஆத்மாவும் அறியாது.

(அஸ்ஸஜகா) 32 : 17

அநியாயக் காரர்களான, இறை நிராகரிப்பாளர்களுக்காக அல்லாஹ் தயார் செய்த வேதனைக்குரிய இல்லம் தான் நரகம். கற்பனை பண்ண முடியாத வேதனையும், தன்படும் நரகில் உண்டு.

அல்லாஹ் கூறுகிறான்,

(ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக் காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தை தயாரித்தி உள்ளோம். அந்நரகத்தின் சுவர்கள் அவர்களைச்

சூழ்ந்து கொண்டு விட்டது; அவர்கள் (தண்ணீர் கேட்டு) கிரட்சிக்கத் தேடினால், சூட்டின் உச்சத்தை அடைந்த - பழுக்கக் காய்ச்சப்பட்டதைப் போன்ற தண்ணீரைக் கொண்டே அவர்கள் கிரட்சிக்கப் படுவார்கள்; அது அவர்களுடைய முகங்களைச் சுட்டு கருக்கிவிடும். (அன்றி) அது நிக்க கொட்டாமானாகும்; அவர்கள் கிளைப்பாற கிறங்குமிடத்தாலும் அது நிக்க கொட்டாதும்கூட.

(அல் கஃபி) 18 : 29

நரகமும், சுவர்க்கமும் தற்போது கிடைப்பதுடன், என்றோ அவையிரண்டும் அழிந்துவிடமாட்டாது.

அல்லாஹ் கூறுகிறான்,

மேலும் (உங்களில்) எவர் அல்லாஹ்வை விசுவாசித்து நற்பெயலும் புரிகிறாரோ அவரைச் சுவனாதிதிகளில் அவன் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; என்றென்றும் அவர்கள் நிரந்தரமாக அநீற்றில் (தங்கி) கிடுப்பவர்கள்; தீர்மானாக அல்லாஹ் அவருக்குரிய உணவை அழகானதாக ஆக்கிவிட்டான்.

(அத்தகலாக்) 65 : 11

அல்லாஹ் கூறுகிறான்,

நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரைச் சபித்து விட்டான்; கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்தார் வைத்திருக்கின்றான்.

அவர்கள் என்றென்றும் அதில் நிரந்தரமாகத் (தங்கி) கிடுப்பவர்கள்; (அவர்களைக்) காப்பவரையும்கூட, (அவர்களுக்கு) உதவி செய்யாவரையும்கூட அவர்கள் (அங்கு) காணமாட்டார்கள்.

அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், "நாங்கள் அல்லாஹ்வுக்கு வழியாடிகுக்க வேண்டுமே ! (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்பாடிநீதிக்குக்க வேண்டுமே" என்று கூறுவார்கள்.

(அல்அஹ்2ஶாப்) 33 : 64 - 66

அல்குர்ஆனும், சுன்னாவும் யாருக்கு சுவர்க்கம் உண்டென குறிப்பாக அல்லது சாண்டயாக கூறுகிறதோ அவ்வாறே நாமும் சான்று புகர்கின்றோம்.

ஹஸ்ரத் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி  போன்ற ரஸூல்  அவர்களால் குறிப்பிடப் பட்டவர்களுக்கு எம்மால் குறிப்பாக சான்று கூற முடியும்.

கிறையச்சமும், கிறைவிசுவாசமும் உள்ள ஒவ்வொருவருக்கும் பொதுவாக நாம் சாட்சி கூறலாம்.

அவ்வறே அல்குர்ஆனும், கன்னாவும் யாருக்கு நரகத்தைக் கொண்டு சான்று கூறுமோ அவர்களுக்கு நாமும் குறிப்பாக அல்லது பொதுவாக சான்று கூறலாம்.

அபூ லஹப், அம்ரு கிப்தூ ஓழை அல்குஸாஃ போன்றோருக்குக் குறிப்பாக நாம் (நரகத்தைக் கொண்டு) சாட்சி கூறலாம்.

பெரியளவில் விரகு வைக்கக் கூடிய முஷ்ரிகுகளுக்கு, அல்லது நயவஞ்சகர்களுக்கும், ஒவ்வொரு காரியுக்கும் பொதுவாக நரகம் உண்டென நமக்கு சான்று கூற முடியும்.

கப்ருடைய பித்னா, குழப்ப நிலை பற்றியும் நாம் விசுவாசிக்க வேண்டும். கப்ரில் கிறந்தவரிடம், தன் கிறைவனைப் பற்றியும், தன் மார்க்கத்தை பற்றியும், தன் நியைப் பற்றியும் கேட்கப்படுவதே கப்ரின் குழப்பம் ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்,

*விசுவாசம் கொண்டுள்ளார்களே அத்தகையோரை, கிம்மை வாழினிலாம், மறுமையிலாம் (ஷஹாதத்துக் கலிமாவை கூறுவதன் மூலம்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலையப் படுத்துகிறான்:*

(கிஃராஹீம்) 14 : 27

அப்போது விசுவாசி கூறுவான், என் கிறைவன் அல்லாஹ், என் மார்க்கம் கிஸ்லாம், என் நபி முஹம்மத்  அவர்கள் என்று. ஆனால் காபிர், நயவஞ்சகர்கள் கூறுவார்கள் எனக்குத் தெரியாது, மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன், அதையே நானும் சொன்னேன் என்று.

கிறை விசுவாசிகளுக்கு கப்ருடைய கிம்மை உண்டெனவும் நாம் விசுவாசிக்க கடமைப் பட்டுள்ளோம்.

அல்லாஹ் கூறுகிறான்,

அவர்கள் எத்தகையோரென்றால், (ஈமானூன்) நல்லவர்களாக கிருக்கும் நிலைமையில் மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அவர்களிடம் "ஸலாஹன் அலைக்கும் (உங்களுக்கு சாந்தி உண்டாவதாக) நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக சுவஸ்தியில் பிரவேசியுங்கள்" என்று அவர்கள் கூறுவார்கள்.

(அந்நஹல்) 16 : 32

காபிர்கூ...ன் அநியாயக்காரர்களுக்கு நரகத்தின் வேதனையிருப்பது பற்றியும் நாம் விகவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்,

கின்னும், கிவ்வநியாயக் காரர்கள் மரண வேதனையிலிருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின், "மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி, (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றங்கள்; நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (சொய்யாகக்) கூறிக் கொண்டிருந்ததாலும், கின்னும் அவனது வசனங்களை விட்டும் (அவற்றை ஏற்க மறுத்து) நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும் (அதற்குப் பகரமாக) கின்றைய தினம் கிழிவான வேதனையை நீங்கள் கொடுக்கப்படுகிறீர்கள்." (என்று கூறுவதை நீர் காண்பீர்).

(அல் அன்ஆம்) 6 : 93

கிவை பற்றி மிகவும் பிரபல்யமாக அனேக ஹதீஸ்கள் உள்ளன. கிந்த மறைவான விடயங்கள் பற்றி அறிவிக்கும் எல்லாக் குர்ஆன், ஹதீஸ் அறிவிப்புக்களையும் நம்புவது, நம்பிக்கை கொண்ட விகவாசிகளின் கடமையாகும். அவ்வாறே தான் உலகில் காண்கின்றவற்றை வைத்து (கிறைவாக்கியங்களையும், நிதி மொழிகளையும்) எதிர்ப்பதும் கூடாது. மறுமையின் விடயங்களுக்கும், உலகத்தின் விடயங்களுக்கும் கிவையே பாரிய வேறுபாடு கிருப்பதால் உலக விடயங்களைக் கொண்டு மறுமை விடயங்களை அளக்கக் கூடாது.

## ஆறாம் பாகம்

விதியைப் பற்றி விசுவாசித்தல்:-

கிறை நியதியின் நன்மை, தீமை கிரண்டையும் கொண்டு விசுவாசிப்பதும் அவசியமாகின்றது. "கத்கு" அதாவது கிறை நியதி என்பது கிறைவனின் முன் கூட்டிய அறிவு, அவனின் ஞான ஏற்பாடு ஆகியவற்றின் டாடி படைப்புகளுக்கு அல்லாஹ் விதித்த தீர்மானமே அது. (கத்கு) நியதிக்கு நான்கு கட்டங்கள் உள்என.

முதலாவது கட்டம், அறிவு:-

அல்லாஹ் தஆலா நிச்சயமாக ஒவ்வொரு கொடுகளையும் நன்கு அறிந்தவனாக இருக்கிறான் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். அல்லாஹ் தனது நிரந்தரமான பரந்த அறிவால் முன்பு நடந்ததையும், நடக்கப் போவதையும், எது எப்படி இருக்கும் என்பதையும் அல்லாஹ், அவன் நிரந்தரமாக முன்கூட்டியே அறிந்து வைத்துள்ளான். அவன் எதையும் அறியாது இருந்து விட்டுப் புதிதாக அவன் அறிவுக்குத் தோன்றுவதில்லை. அவன் ஒன்றை அறிந்தால் பின்பு அவன் அதை மறக்கவும் மாட்டான்.

கிரண்டாம் கட்டம், எழுத்து மூலம் குறித்து வைத்தல் :-

மறுமை நாள் வரைக்கும் தோன்றக்கூடிய அனைத்தையும் அல்லாஹ் "லௌஹூல் மஹ்பூல்" எனும் பாதுகாக்கப்பட்ட எட்டில் எழுதியுள்ளான் என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்,

(நாசியே) வாசுத்திலாம், பூநியிலாம் கிருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக, கியூ (லஹூல்

மஹ்பூல் என்னும்) புத்தகத்தில் கிருக்கிறது. நிச்சயமாக கீது அல்லாஹ்வுக்கு நிக்க கலாமானதாகும்.

(அல் ஹஜ்) 22 : 70

முன்றாம் கட்டம், நாட்டம் :-

பூமியினும், வானங்களினும் உள்ள யாவும் அல்லாஹ் நாடியவையே என்றும், அவனின் நாட்பின்னி எதுவும் கிருக்காது என்றும், அவன் நாடியது கிருக்கும், அவன் நாடாதுது கிருக்காது என்றும் நாம் விசுவாசிப்பது காமையாகும்.

நான்காவது கட்டம், படைப்பது :-

அல்லாஹ்தான் யாவற்றையும் படைத்தான் என்று நாம் விசுவாசிப்பது அவசியம் என்று, அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்(வே) ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன். அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொருட்பாளனாய்வான்.

வானங்கள் மற்றும் பூமியின் (களஞ்சியங்களின்) சாவிகள் அவனிடமே கிருக்கின்றன;

(அல் ஊர்) 39 : 62, 63

கீந்த நான்கு கட்டங்களும் அல்லாஹ்விடமிருந்து ஏற்படுகின்றவற்றையும், அவனின் அடியார்களிடமிருந்து ஏற்படுகின்றவற்றையும் உள்ளடக்கியவையாகும். அதாவது மனிதனால் ஏற்படக்கூடிய எல்லாச் சொற்களும் அல்லது எல்லாச் செயல்களும், அல்லது செய்யாமல் விடப்படுகின்றவைகளும் அல்லாஹ் ஏற்கனவே அறிந்து அவனிடம் எழுதி வைக்கப்பட்டிருந்தவைகள். அவன் அவற்றை நாயே படைத்தான்.

அல்லாஹ் கூறியுள்ளான்,

உங்களில் (நேர் வழியில்) நிலைத்திருக்க நாடுகிறவருக்கு (கீது ஒரு அறிவுறையாகும்).

கின்னும் அகிலத்தாரின் கிரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நல்லறிவு பெற நாடமாட்டீர்கள்.

(அத்தகீர்) 81 : 28, 29

மேலும், அல்லாஹ் நாடினால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் நாடியதைச் செய்கிறான்.

(அல் பகரா) 2 : 253

கின்னூம், அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் கின்வாறு செய்திருக்க மாட்டார்கள்; ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும், அவர்களுடைய பொய்க் கூற்றுக்களையும் விட்டு விட்டுவிடுவீராக.

(அல் அன்ஆம்) 6 : 137

"உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்"

(அன்னா:பாபாத்) 37 : 96

என்றாலும் கூட, அல்லாஹ் தன் அடியார்களுக்கு கதந்திரமும், சக்தியும் வழங்கியுள்ளான். அதன்படி அவர்கள் தம் செயல்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் விசுவாசிப்பது அவசியம்.

அடியானின் செயல் அவனின் தெரிவினாலும், அவனின் சக்தியாலும் நடக்கின்றன என்பதற்கு பின்வரும் விடயங்கள் ஆதாரமாக உள்ளன.

#### 1. பின்வரும் கிறைவுசனம் :-

ஆகவே உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு வாருங்கள்.

(அல் பகரா) 2 : 223

மேலும் அல்லாஹ் கூறியுள்ளான்,

மேலும், அவர்கள் (போர் செய்யப்) புறப்படுவதை நாடியிருந்தார்களானால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளை அவர்கள் செய்திருப்பார்கள்;

(அத்தௌபா) 9 : 46

மேற் சொன்ன வசனத்தில் அல்லாஹ், தன் அடியான் அவனின் நாட்டப்படி, வருவதையும், தயார் செய்வதையும் நிரூபித்துள்ளான்.

**2. அடியானை நோக்கி விடப்பட்டுள்ள ஏவலும் விலக்கலும் :-**

அவ்வாறு அவனுக்கு சுய விருட்டும், சக்தியும் தில்லையேல், தீவ்வாறாக அவனுக்குக் கட்டளை போடுவதானது, தியிலாத ஒன்றால் அவனைப் பணிபுரிதாக அவையுள்.

(அவ்வாறு தியிலாததால் மனிதனைப் பணிபுரிது) அல்லாஹ்வின் தீர்க்கமான அறிவுக்கும் அவனின் அருளுக்கும் அவனின் உண்மையான அறிவிடும் களுக்கும் மாற்றமானதாகும். அல்லாஹ் திருபற்றி குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர சிரமம் கொடுப்பதில்லை:

(அல் பகரா) 2 : 286

**3. நல்லதைச் செய்யும் போது, நல்லவனைப் புகழ்வதும், தீமை புரியும் போது தீயோனை திகழ்வதும் :-**

அடியான் தன் நாட்டும் சுயவிருட்டும்புள்ளி எதையும் செய்கிறான் என்றால், நல்லதைச் செய்யும் அடியானைப் புகழ்வது தேவையில்லாத ஒன்றாகவும், தீமைபுரிபவனைத் தண்டிப்பது அநியாயமாகவும் திருக்கும் எனினும், அல்லாஹ் த-ஆலா அவ்வாறு, அநியாயமும், வீண்பகட்டும் புரிவதைவிட்டு தாயவனாக திருக்கிறான்.

**4. அல்லாஹ் த-ஆலா தூதர்களை அனுப்பியது :-**

அல்லாஹ் த-ஆலா தூதர்களை அனுப்பினான்' எற்காது? என்பதை அல்லாஹ் குர்ஆனில் விளக்குகிறான்,

அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (குற்றம் கூற) யாதொரு ஆதாரமும் தில்லாதிருப்பதற்காக, தீக்தூதர்களுக்கப் பின்னரும், தூதர்கள் பலரை, (சுவர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றவர்களாகவும், (நரகத்தைக் கொண்டு) அச்சமுட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்).

(அன்னிஸா) 4 : 165

அடியானின் செயல் அவனது சொந்த நாட்டப்படி, சுய தெரிவில் நடக்க வில்லையென்றால், அவ்வாறு தூதர்களை அனுப்பி வைப்பதால், அவனின் ஆதாரம் பிழைத்து விடமாட்டாது.

5. ஒவ்வொருவரும், ஒன்றைச் செய்வது, அல்லது விட்டு விடுவது எந்தவொரு வற்புறுத்தலும் கின்றியே என்பதை யாவரும் உணர்வர் :-

ஒரு மனிதன் எழுகின்றான், உட்காருகின்றான், நுழைகின்றான், வெளியேறுகின்றான், பயணமாகின்றான், தங்கி நிற்கின்றான் கிறையெல்லாம் அவன் தன் கிஷ்டப்படியே செய்வான். தன்னை யாரும் கிவ்வியவங்களில் வற்புறுத்துவதாக உணரமாட்டான். ஒருவர் தன் சுய விருப்பத்தில் ஒன்றைச் செய்வதற்கும், கின்னொருவரின் வலியுறுத்தல் மூலம், அதனைச் செய்வதற்கும் கிடையில் உள்ள வேறுபாட்டைத் தன்னால் பிரித்தறிந்து கொள்ள முடிகின்றது. அவ்வாறே, கின்லாரும் கிவ்விரண்டுக்குமிடையே சட்டபூர்வமாகப் பிரித்து அறிவித்துள்ளது. அல்லாஹ்வின் உரிமையில், ஒருவர் நிர்ப்பந்திக்கப்பட்டு செய்யும் செயலுக்காக அவர் தண்டிக்கப்படமாட்டார்.

ஒரு பாவி, பாவம் புரிந்து விட்டு கிது அல்லாஹ்வின் "கரு" விதிப்படிதான் நடந்துவிட்டது என்று காரணம் காட்டித் தப்பிக்க முடியாது எனெனில், அவன் தன் விருப்பப்படியே பாவம் செய்கின்றான். அந்தப் பாவத்தை அவன் செய்ய அவனுக்கு அல்லாஹ் விதித்திருந்தான், என்பதைத் தெரியாமலேயே அவன் தவறிழைக்கின்றான். எனெனில் கிறைவிதியை அது நடைபெற முன் அறிந்துவிட யாராலும் முடியாது. நடைபெற்ற பின்புதான் அறிந்து கொளவான். கிதுபற்றி அல்லாஹ் கூறியுள்ளான்,

எந்த ஆத்மாவும், நாளை அது எதைச் சம்பாதிக்கும் என அறியாது;

(ஸூர்மான்) 31 : 34

ஒருவன் தனக்குத் தெரியாத ஒன்றைக் கொண்டு தான் நிரபராதி என்று பட்டடி காரணம் காட்ட முடியும். கிந்த வாதம் தவறு என்பதை அல்லாஹ்வின் கீழ் காணும் கிறைவெனம் எடுத்துக் காட்டுகிறது.

"அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்களைய சூதாதையர்களும், (அல்லாஹ்வுக்கு எதையும) கிணைவைத்திருக்க மாட்டோம்: (உண்ணக்

கூடிய) யாதொன்றையும் (ஆகாதென்று) நாங்கள் விலக்கியிருக்கவுமட்டோம்" என்று, கிணைவைத்துக் கொண்டிருப்போர் கூறுவார்கள். திவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் திவ்வானே (தூதர்களைப்) செய்யாக்கிக் கொண்டிருந்தனர். (ஆகவே நீர் "உங்கள் கூற்றுக்கு) உங்களிடம் ஏதும் அறிவார்த்தமான ஆதார)முண்டா? (அவ்வாறு திருந்தால்) அதனை - நமக்கு வெளிப்படுத்திக் காட்டுங்கள். (உங்களது அர்த்தபற்ற விண்ணான) எண்ணத்தையல்லாது வேறு எதையும் நீங்கள் பின்பற்றவில்லை. திவ்வானும் நீங்கள் அனுமானம் கொள்கிறவர்களேயன்றி வேறில்லை - என்று கூறுவீராக!

(அல்அன்ஆம்) 6 : 148

கிறை விதியை வைத்துத் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் பானிக்கு நாம் கூறுவது என்னவென்றால், கிதே அல்லாஹ்வின் விதியை அவனை வழிப்படுவதற்கு உனக்கு எழுதிவிட்டான் என்பதை ஏன் முன் வைப்பதில்லை? எனவே உன்விடமிருந்து ஒரு செயல் ஏற்படுவதற்கு முன் விதிக்கப்பட்டது எது என்பதை தெரிந்து கொள்ள முடியாதிருப்பதில் நன்மைக்கும் தீமைக்குமிடையில் வித்தியாசம் தில்லை. கிதுபற்றி ரஸூல் ﷺ அவர்கள் ஸஹாபாக்களுக்கு பின்வருமாறு அறிவித்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அதாவது நிச்சமமாக சுவர்க்கத்திலும் நரகத்திலும் ஒவ்வொருவருக்குரிய கிடமும் விதிக்கப்பட்டது விட்டது என்று ரஸூல் ﷺ அவர்கள் சொன்ன போது ஏன் எமது செயல்களை விட்டு விட்டு அவன் மீது பரம்சாட்டிட முடியாதா என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள், அதற்கு அவர்கள் தில்லை நீங்கள் அமல் செய்யுங்கள் ஏனெனில் மனிதர்கள் எதற்காக பணக்கப்பட்டார்களோ அவைகள் அவனுக்கு திலேசானதாக திருக்கும்.

எனவே பாவத்தைப் புரிந்து விட்டு கிது "கத்ர்" கிறைவிதிப்படிதான் நடந்து விட்டது என்று கிறைவிதியை வைத்துத் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கும் பானிக்குப் பின்வருமாறு பதில் கூறலாம்.

நீ மக்காவுக்குப் பயணமாக விரும்புகிறாய், மக்கா செல்ல திரு பாதைகள் உள்ளன. நம்பத் தகுந்த ஒருவர் கூறுகிறார், அவ்விரு பாதைகளிலும் ஒன்று மிகவும் பயங்கரமானதும், சிரமமானதும். மற்றப் பாதையோ அபயமானதும், திலேசானதும் என்று. எனவே நீர் கிரண்டாம் பாதையான (திலேசான, அபயமான) பாதையில்தான் செல்வாய். முதலாவது பாதையான (பயங்கரமானதும், கடினமானதான) பாதையில் சென்று விட்டு அதனைத்தான்

அல்லாஹ் தனக்கு நாடினான் என்று உனக்குக் கூற முடியாது. ஆனால் நீ அப்படியே செய்து விட்டாய் என்றால், உன்னை மக்கள் பல ரகமான வைத்தியங்களில் ஒன்று என்றுதான் நினைப்பார்கள்.

மேலும், அவருக்குப் பின்வருமாறு நாம் கூறலாம். உனக்கு கிரு தொழில்கள் வந்தன, அவ்விருண்டில் ஒரு தொழில் நிறைந்த வருமானமும், சுண்ணியமும் மிக்கது. எவ்விதக் குறையுணர்வுமின்றி உன்மால் அதனைச் செய்ய முடிகின்றது இப்படியிருக்க "கிறை விதியென்று" கூறி நீர் எப்படித் தரக்குறைவான மற்றத் தொழிலைத் தெரிவு செய்ய மாட்டாயோ அதுபோன்று தான் கிருவும். கிருபற்றி (கிறைவிதி பற்றி) மேலும் அவனுக்குப் பின்வருமாறு கூறலாம். நீர் நோய்வாய்ப் பட்டால், சிகிச்சை பெறுவதற்காக ஒவ்வொரு வைத்தியரிடமும் செல்வாய், அதேவேளை சக்திர சிகிச்சையின் வேதனையையும், மருந்துகளின் கசப்பு போன்ற உனக்கு ஏற்படும் எல்லாவற்றையும் சகித்துக் கொள்வாய். அப்படியானால், உனதுள்ளம், பாவங்களைக் கொண்டு நோய்வாய்ப்படும்போது அதற்கான பரிகாரத்தை ஏன் நீ கிவ்வாறு செய்வதில்லை.

மேலும், அல்லாஹ் பூரண அருள் மிக்கவன், பாரந்த ஞானமுடையோன். எனவே, என்றுமே தீமையை அல்லாஹ்வுக்கு சேர்க்கப்பட்டாது என்று நாம் விசுவாசம் கொள்ள வேண்டும்.

ரஸூல் ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்,

"தீமை உனக்குரியதல்ல" - (அறிவிப்பு: முஸ்லிம்).

அடிப்படியில் அல்லாஹ்வின் தீர்ப்பில் என்றுமே தீங்கு கில்லை. ஏனெனில், அவனின் தீர்ப்பு, விதி, ஒரு ஞான அறிவு அடிப்படையிலிருந்து தோன்றியது.

எனவே தீமை ஏற்படுவதெல்லாம் அவனால் தீர்ப்பளிக்கப் பட்ட தீல்தான்.

கிருபற்றி ரஸூல் ﷺ அவர்கள், ஹஸன பஹ்ரி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த துஆ குலூதில் கூறியுள்ளார்கள். கிங்கு விதிக்கப்பட்ட ஒன்றுடன்தான் தீமையைச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்த விதிக்கப்பட்டவைகள் கூட முற்றிலும் முழுதானாக தீமைகளல்ல. ஏனென்றால், ஒரு கிடத்தில் அது தீமையாக கிருப்பதுடன், வேறு ஒரு கிடத்தில் நன்னையாகவும் கிருக்கிறது. "கிறைவா ! நீ விதித்தவற்றில், தீயதை விடும்

என்னை நீ பாதுகாப்பாயாக". அல்லாஹ் தீர்மானித்தவற்றின் பால் தீமையைச் சேர்த்துள்ளான். தீமையென்பது எப்படி என்றால், பூமியில் பஞ்சம், நோய், வறுமை, அச்சம் போன்ற வற்றால் ஏற்படக்கூடிய அட்டகாசம் கூட தீமைதான். எனினும் அந்தத் தீமை வேறொரு கட்டத்தில் நன்னையாக இருக்கும்.

கிதாபுர்ரி அல்லாஹ் கூறியுள்ளான்.

மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டு விடின; அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் கவைக்கும்படிச் செய்வதற்காக (கிவ்வாறு சோதிக்கிறான்; அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன்பால்) திரும்பிவிடலாம்.

(அரகூம்) 30 : 41

விபச்சாரம் செய்பவர்களை கல்லெறிந்து கொள்வதும், கள்வனின் கையை வெட்டுவதும், அவர்களைப் பொருத்தவரை தீமையே என்றாலும், கின்னொரு வகையில் நோக்கினால், அது மறுமையின் கடுமையான தண்டனையும், திவ்வுலக தண்டனையும் ஒன்று சேர்க்கப்படமாட்டாது, என்ற அடிப்படையில் அது அவர்களுக்கு நன்மையாகவே உள்ளது. எனெனில், (அவ்வாறு தண்டிப்பது) அவர்கள் செய்த குற்றத்துக்கு பட்சாதாபமாக அமையும். அப்போது அவர்களுக்கு கிம்மை, மறுமை தண்டனையிரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் கொடுக்கப்படமாட்டாது. (தண்டனை) மற்றொரு கட்டத்தில் கூட சிறந்ததாகவே உள்ளது. அதாவது, அவ்வாறு ஒருவரை தண்டிப்பதால் மற்றவர்களின் பணங்கள், வாசங்கள், மானங்கள் பாதுகாக்கப் படுகின்றன.



## ஏழாம் பாகம்

மேற் கூறிய விசுவாசத்தின் பலன்கள்:-

கிவ்வாறாகப் பாரிய அடிப்படை அம்சங்களை உள்ளடக்கியுள்ள கிந்த உயரிய "அகீதா" கொள்கையானது அதனைக் கொள்கையாக ஏற்றுக் கடைபிடிக்கப் படுபவருக்கு அநேகமான உயரிய பலாபலன்களைத் தருகின்றன

### அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசிப்பதால் ஏற்படும் பலன்கள்

அல்லாஹ்வைக் கொண்டும், அவனின் ஸொயர்கள், பண்டுகளைக் கொண்டும் விசுவாசிப்பதால் அடியானுக்கு அல்லாஹ்வீது அன்பும், அவனைப் பற்றிய பூரணமான கௌரவமும் உண்டாகிறது. (கிந்த அன்பு, கண்ணியம்) காரணமாக அல்லாஹ்வின் கட்டளையை ஏற்கவும், அவனின் விலக்கல்களை தவிர்த்து கொள்ளவும் முடிகின்றது. கிவ்வாறு அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனின் விளக்கல்களைத் தவிர்த்து கொள்வதால் தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும், கிம்மையிலும், மறுமையிலும் கபீர்சம் கிடைக்கிறது.

அல்லாஹ் கூறியுள்ளான்,

ஆண் அல்லது பெண் - அவர் விசுவாசம் கொண் வராக கிருக்க, யார் நற்செயலைச் செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம்; கின்னும், நிச்சயமாக, அவர்களுக்கும் அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில், மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம்.

(அன்ஷூர்ல்) 16 : 97

## மலக்குமார்களைக் கொண்டு விசுவாசிப்பதால் கிடைக்கின்ற

### பலன்கள்

1. (வானவர்களை) அவர்களைப் படைத்த கிறைவனின் மகத்துவத்தையும்; அவனின் சக்தி, அதிகாரத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது.
2. அல்லாஹ் தன் அடியார்களை பாதுகாப்பதற்காக, அவனுக்கு நன்றி பாராட்டுதல். ஏனெனில், அல்லாஹ் த்ஆலா மலக்குகளுள் சிலருக்குத் தன் அடியார்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும், அவர்களின் செயல்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் வேறு அவர்களின் நன்மைகளைக் கவனிக்கும் பொறுப்பையும் சாட்டியுள்ளான்.
3. (மலக்குமார்கள்) பூரணமுறையில் வணங்குவதற்காகவும், அவர்கள் விசுவாசிகளுக்காக கிறைவனிடம் மன்னிப்புக் கோருவதன் காரணமாகவும், அவர்கள் மீது அன்பு கொள்ளல்.

### வேத நூல்களை விசுவாசிப்பதால் ஏற்படும் நன்மைகள்

1. அல்லாஹ் தன் படைப்புக்கள் மீது கொண்டுவள்ள கவனம், அவனது அருள் ஆகியவற்றை அறிய முடிகின்றது. ஏனெனில், அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும், ஒவ்வொரு வேத நூலை அவர்கள் நல்வழி பெறும் பொருட்டு கிறக்கி வைத்தான்.
2. அல்லாஹ்வின் ஞானத் தன்மை (தீர்க்கமான அறிவின் தன்மை) வெளிப்படையாவது. இந்த வேத நூல்கள், அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் எது பொருத்தமானதோ, அதையே அவன் கிந்நூல்களில் விதியாக்கியுள்ளான். இந்த வேத நூல்களுள் கிறுதியானதாக புனித குர்ஆன் உள்ளது. மறுமை நாள் வரைக்கும் உள்ள எல்லாக் கால கட்டத்திற்கும், எல்லா கிடைக்கலுக்கும், எல்லாப் படைப்புகளுக்கும் பொருத்தமானதாகவே, இந்த புனித குர்ஆன் கிடைக்கின்றது.
3. கிவ்வாறாக, அல்லாஹ் அருளிய அருள் கொடைக்கு அவனுக்கு நன்றி பாராட்டுதல்.

## ரஸூல்மார்களை விசுவாசிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

1. அல்லாஹ் தன் படைப்புக்ளிடத்தில் கொண்டுள்ள கருணையும், கவனத்தையும் அறிந்து கொள்ளல், ஏனெனில் அல்லாஹ் நேர்வுநிகரமானவர்களுக்கும், நல் வழியாகத்தவர்களுக்கும், கன்னியரிட்க்க அநிக தூதர்களைத் தன் அடியார்களுக்காக அனுப்பினான்.
2. சிறந்த மரபும் அருட்கொடைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி பாராட்டுவது.
3. ரஸூல்மார்களை அவர்களுக்குப் பொருத்தமானவாறு புகழ்வதும், அவர்களை கண்ணியப் படுத்துவதும், விருந்துவதும் ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் தூதர்கள், அவரின் அடியார்களுள் நல்லோர், அவர்கள் அல்லாஹ்வைத் திறன்பட வணங்கி, அவரின் தூதைப் பரப்பி, அவரின் அடியார்களுக்கு நல்லபதேசம் புரிந்து, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை எல்லாம் பொறுத்து வந்தார்கள்.

## மறுமை நாளைக் கொண்டு விசுவாசிப்பதால் கிடைக்கும் பிரயோசனங்கள்

1. மறுமை நாளின் நன்மையை விரும்பி, அல்லாஹ்வை வழிபடுவதில் கண்ணுங் கருத்துமாயிருத்தல். மேலும் அதே நாளில் தண்டனையை அஞ்சி அஞ்சி அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை விட்டும் தூரமாகத்.
2. எந்தத மூடும், மறுமையின் நன்மையையும், அதன் கின்பத்தையும் நாடி அதற்காக கிம்மையின் கின்பம், அதன் ககம் ஆகியவற்றை விட்டுக் கொடுத்து, அவன் மனம் ஆறுதல் அடைதல்.

## விதியைப் பற்றி விசுவாசிப்பதில் உள்ள நன்மைகள்

1. எல்லா விடயங்களைச் செய்யும் போதும் அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை கொள்ளுகல். ஏனெனில், நாம் செய்யும் விடயமும், அதனைச் செய்யத் தூண்டும் காரணியும், அவையிரண்டுமே அல்லாஹ்வின் விதிப்படியே அமைகின்றன.
2. மன அமைதியும், உள ஆறுதலும், ஏனெனில் ஒருவர் தன் எல்லா விடயங்களும் கிறை விதிப்படியே நடக்கும் என்பதையும் வெறுக்கக் கூடிய சம்பவங்கள் கூட சம்பவித்தே தான் தீரும் அவற்றை யாராலும் தடுக்க முடியாது என்றும் அறிந்தால் உள்ளம் அமைதி பெற்று, ஆத்மா திருப்தியடைந்து விடுவதுடன், அல்லாஹ்வின் விதியால் மனிதன் திருப்தியும் அடைகின்றான். எனவே, அல்லாஹ்வின் விதியை விசுவாசிக்கும் ஒருவரைவிட உறுதியான மன அமைதியும், ஆத்மா சாந்தியும், கினிய வாழ்வும் பெற்றோர் யாரும் கிடர்.
3. நாடியதை அடையும் போது ஏற்படும் தற்பெருமையும், ஆச்சரியமும் துரத்தப்படுகின்றமை. ஏனெனில் ஒருவருக்கு அல்லாஹ் அவனுக்குத் தீர்மானித்த நன்மை, வெற்றி ஆகிய காரணங்களால் ஏற்பட்ட கிறையருளேயாகும். எனவே, அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவான். தற்பெருமை கொள்வதைத் தவிர்த்துக் கொள்வான்.
4. நாடியது கிடைக்கும் போது, அல்லது விரும்பாத ஒன்று சம்பவிக்கும் பட்சத்தில் ஏற்படும் கலக்கத்தையும், பதற்ற நிலையையும் தூரப்படுத்தாதல். ஏனெனில், வானங்கள் பூமி ஆகியவற்றைப் படைத்தவனான அல்லாஹ்வின் தீர்ப்பின் படியே அது நடந்து விட்டது, எதுவும் நடந்தே தீரும், அதனை தட்ட முடியாது. எனவே அதனைப் பொறுமையுடன் ஏற்று மறுமையில் தனக்குள்ள நன்மையை மனதில் நினைத்துக் கொள்ளவே வேண்டும் என்பதாகும்.

கிதனையே பின்வருமாறு அல்லாஹ் குறித்துக் காட்டியுள்ளான்.

எந்தக் துன்பமும் அதனை நாம் சிடுஷ்டாப்தற்கு முன்னதாக, (லஹ்மல் மஹ்மூன் என்னும்) புத்தகத்தில் (பதியாங்கு) கிடுந்தே தனிப் பூநியிலோ அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை; நிச்சயமாக கிடு அல்லாஹ்வுக்கு நிக்க எளிதானதாகும்.

உங்களுக்கு தவறிவிடதின் நீது நீங்கள் கவலைப் படாமலிருப்பதற்காகவும், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்குக் கொடுக்கதைப் பற்றி நீங்கள் (வரம்பு நீறி) மகிழ்ச்சி கொள்ளாமலிருப்பதற்காகவும் (கிதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்); கர்வங்கொண்டு, தற்பெருமையாய்ப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

(அல்ஹகீத) 57 : 22, 23

எனவே, எம்மை கிந்தக் கொள்கையில் நிலை பெறப் செய்யுமாறும், கிந்தக் கொள்கையின் பிரதிபலன்களை எமக்குத் தந்து, கிறைவனின் சிறப்பை எமக்கு வாரி வழங்குமாறும், எம்மை நேர் வழிப்படுத்திய பிறகு, எம் உள்ளங்களை மாற்றாமலும், அவனின் அருளைக் கொடியாகத் தந்தருளுமாறும் நாம் அல்லாஹ்வை வேண்டுவோமாக. நிச்சயமாக அல்லாஹ் நிகரற்ற கொடைவள்ளல். சர்வலோக கிறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

மேலும், எமது நபி முஹம்மத் ﷺ அவர்கள் நீதும், அவர்களின் உரவினர்கள், தோழர்கள் நீதும், அவர்களை முறையே பின்பற்றியவர்கள் நீதும், அல்லாஹ் ஸலாத்தும் ஸலாமும் கூறுவானாக.

- முற்றும் -

நாலாசிரியர் :

முஹம்மத் ஸாலிஹ் அவ் உஸைனின்  
30, ஷவ்வால் 1404 ஹிஜ்ரி



தாஸிதில் :

மௌலவி எம்.எஸ். எம். ரஃபீத்

عقيدة

# اهل السنة و الجماعة

لفضيلة الشيخ محمد بن صالح العثيمين

نقله إلى اللغة التاميلية

محمد شريف محمد رشيد

الإصدار الرابع

يسمح بطباعة هذا الكتاب بشرط عدم التصرف في  
أي شيء ماعدا الغلاف الخارجي لمن أراد توزيعه مجاناً

# عقيدة

## أهل السنة والجماعة

لفضيلة الشيخ :

محمد بن صالح العثيمين

الكتب النعمانية للدعوة والإرشاد وتوعية الجاليات بالربيع

الرياض - حي النصار - مقابل العيادات الخارجية لمستشفى الإمامة

هاتف : ٢٢٢٨٢٢٦ - ٢٢٥٠١٩٤ - فاكس : ٢٢٠١٤٦٥

ص. ب. ٥١٥٨٤ الرياض ١١٥٥٢



التاميلية

٤٣

مطبعة النورس - ت: ٢٢١٦٦٥٢ ف: ٢٢١٦٤١٦